

விசந்தமீற்

தொகுதி 88

மார்ச் - 89

பகுதி 1

— உள்ளே —

திருக்குறட் களவியலின் அகப்
பொருளாமைதி

இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நுழைவு

விடை பெறு கட்டுரை

சாவே! சற்றுப் பொறுத்துக் கொள்

மதுரை - நமிழ்ச் சங்கம். மதுரை - 1

ஆசிரியர்; என்.எஸ் முத்துமலைச்சாமி, பி.ஏ., பி.எல்.,

விசந்துவிழ்

தொருதி - 83

மார்ச் 89

பகுதி 1

பொருளடக்கம்

பக்கம்

1.	திருக்குறட் களவியலின் அகப்பொருளமைதி —முனைவர். வ. குருநாதன்	1
2.	இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நுழைவு	21
3.	விடை பெறு கட்டுரை டாக்டர். பழனி. அரங்கசாமி	29
4.	சாவே! சற்றுப் பொறுத்துக் கொள் அ. மறையலையான்	34

பொறுப்பாசிரியர் — டாக்டர் பழனி. அரங்கசாமி

திருக்குறட் களவியலின் அகம்பொருளமை

முனைவர் வ. சுநூதன்,

விரிவுரையாளர், இலக்கியத்துறை,

தமிழ்ப் பல்கலைக் கழகம்;

தஞ்சாவூர் — 613 005.

1. காமத்துப்பால் இயற்பகுப்பு

திருக்குறளின் காமத்துப்பாலை ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று எனக் கூற்றுவகையாகவும், குறிஞ்சி, பாலை, மூல்லை, நெய்தல், மருதம் எனத் திணைவகையாகவும்¹ முன்னையோர் இயற்பகுப்புக் கண்டனர். அருமையிற் கூடல், பிரிந்து கூடல், ஊடிக் கூடல் என வடமொழி வாற்சாயனரின் காமத்திரத்து வழியிலும்² தமிழ்நெறிக் காமத்துப்பாலுக்குத் தலைப்பகுப்பு வந்தது. கூற்றுவகையும் திணை வகையும் தமிழ் நெறிப்பட்ட பகுப்பாயினும் காமத்துப் பாலின் அதிகாரங்கள் அப்பதுப்புக்களுக்குள் கட்டுப்பட்டு அடங்கவில்லை. ஆண்பாற்கூற்று அதிகாரங்களில் பெண்பாற்கூற்றுப் பாக்களும் நிற்கக் கண்ட நிலையில் பின்வந்தோரால் இப்பகுப்புப் போற்றப்படவில்லை. பாலை, மூல்லை, நெய்தல் என்ற திணைகளுக்குள் நிறுத்தப்பட்ட அதிகாரங்களும் பாக்களும் அத்திணைகளோடு தலைதடுமாறுகின்ற அளவில் திணைப்பகுப்பும் திறனின்றிப் போனது அந்திலையில் களவியல், கற்பியல் என்ற கைகோட் பகுப்பு நேரிய முறையில் வந்து நிலைபெற்றது. அகப்பொருள் மரபுக்கும் திருக்குறள் அமைப்புக்கும் இப்பகுப்பு முறையே மிகவும் ஏற்புடையது.

இந்தக் கைகோடபகுப்பு பரிமேலழகர் உரைக்கு முன்னமே மணக்குடவர், பரிப்பெருமாள் உரைகளிலேயே காலுங்றி எழுந்து நிற்பதைக் காண்கிறோம். பரிமேலழகர் இப்பகுப்பினைத் தெளிவாக மேற்கொண்டு திறம்பட உரைக்கின்றார். ஏனைக் கூற்று வகை, திணைவகைப் பகுப்புக்களை அவர் மறுப்பதற்கேனும் குறிப்பாகவும் கூறாது விடுத்துள்ளமை இங்கே குறிக்கொண்டு உரைத்தகும். மற்றும், ‘காமத்துதப் புணர்ச்சி, பிரிவு என வடநூல் வழக்குப் பற்றிப் பகுத்துக் கொண்டு, அவற்றையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை

பற்றி வகுத்துக் கூறுகிறார் வள்ளுவர், எனத் தொடர்க்கும் அவரே வாற்சாயனத்தின் வழிப்பட்ட பகுப்பினைப் புறக்கணித்திருப்பதும் பார்க்கத்தகும்.

2. 0. களவியல் அதிகாரங்கள்

திருக்குறட் களவியலில் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புணைந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல், நானுத்துறவுரைத்தல், அவரறிவுறுத்தல் என்ற ஏழதிகாரங்கள் அடங்கியுள்ளன.

தலைவ தலைவியலிடடயே ஒருவர் தகை ஒருவரை அணக் குறுத்தலும் தலைவன், தலைவி, தோழி இம்முவருள் தலைவனும் தோழியும் தனித்தனிகீட்ய எணையிருவனின் குறிப்பினையறிதலும் முதலிரு அதிகாரங்கள். தலைவங்கிடத்துத் தலைவன் புணர்ச்சியின் மகிழ்தலும் புணர்ந்த தலைவன் அவளது நலம்புணைந்துரைத்தலும் பின்னர் இருவரும் தத்தம் காதற் சிறப்புரைத்தலும் நானுத்துறவுரைத்தலும் அடுத்துத்து அதிகாரப்பட்டு வருவன. களவியலின் இறுதியில் கற்பியலுக்கு அடிகோலுமாறு அமைவது அவரறிவுறுத்தல்.

இவற்றுள், தகையணங்குறுத்தல் இயற்கைப் புணர்ச்சியின் முதற்கண் நிகழ்வது. குறிப்பறிதல் இயற்கைப் புணர்ச்சியிலும் பாங்கி யிற் கூட்டத்திலும் நிகழ்வது. புணர்ச்சியின் மகிழ்தல், நலம் புணைந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல் முன்றும் நான்கு கூட்டங்களுக்கும் பொதுவான நடைமுறைகள். நானுத்துறவுரைத்தல், சேப்படுக்கப் பட்ட நிலையில் மடற் கூற்றுத் தலைவனும் காதல் மிகுந்த நிலையில் அறத்தொடு நிற்கும் தலைவியும் தத்தம் நாணநிக்கம் கூறுவது. அவரறிவுறுத்தல் வளரவு கடாவுகையில் நிகழ்வது.

இந்த ஏழதிகாரங்களின் எழுபது பரக்களில் அகத்திணைக்களுடு நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாடுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லை. களவுக்குச் சிறப்பான செய்திகளையே அவர் பாடுகிறார்.

இங்குள்ள அதிகாரப் பெயர்கள் எழும் துறைப் பெயர்கள். எனவே, இந்த எழு துறைகளிலேயே வள்ளுவர் களவியலை நடத்துவிறார். இந்த எழு துறைகளும் களவுக்கு உயிக்தாடிகளான ஊற்றுக்க துறைகளாம். இவற்றுள், தகையணங்குறுத்தல் ஒழித்த ஆறு

துறைகளும் களவின் பல நிலைகளிலும் பயின்று வருவனவராகவின் அம்முறையில் ஆசிரியர் இவற்றைக் கொண்டே களவின் நிலைகளைக் கொண்டே களவின் நிலைகளைக் காட்டுகின்றார். அவற்றை முறையே காணலாம்.

3:1 தலையணங்குறுத்தல்

தலையணங்குறுத்தலாவது, தலைமகலும் தலைமகளும் எதிர்ப் பட்டவிடத்துத், தலைமகளது கவின் தலைமகளை வருத்துதலும் தலைமகளது கவின் தலைமகளை வருத்துதலுமாம் என்று கூறி இதனை இருவர்க்கும் பொதுமையாக்குவர் பரிப்பெருமாள்; தலைமகளொருவனுக்கே உரிமையாக்கியிரப்பர் பரிமேலழகர். பரிப்பெருமாள் உரையின்படி,

உண்டார்கண் அல்லது அடேந்றாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று (1090)

என்னும் குறுட்பா, தலைமகன் தலையினால் தலைமகள் அணங்குற்றுக் கூறுவதாகும். பரிமேலழகர் உரையின்படி இது தலைமகளது குறிப்பினையறிதலுற்ற தலைமகன் சொல்லியது. குறிப்பறிதல் பின்னே தனியொரு அதிகாரமாக வருதலாலும் இப்பாட்லைக் குறிப்பறிதலுற்றாள் கூற்றாக்குதல் வலிந்த பொருளாகவானும் அஃது அமையாது. அகத்திணையில் தலைமகளழகு தலைமகளை அணங்குறுத்துவது போலவே தலைமகளழகு தலைமகளை அணங்குறுத்துவதும் அடிப்படைப் பண்பாகவின், அவள் அணங்குற்றுத் தனக்குள் கூறுவதாகப் பரிப்பெருமாள் கொண்ட பொருளே இங்கு அமைவுடையதாம்.

இயற்கைப் புணர்ச்சியின் முதனிலைத் துறைகளான காட்சி, ஜூயம், துணிவு, குறிப்பறிவு என்ற நான்கினும் காட்சியைப் பெரும்பாலும் தனிப்படுத்தாது ஏனையவற்றோடு இசைத்துக் குறிப்பறிவைப் பின்னர் தனிப்படுத்தி அதிகாரமாக்குதற்கென்று விடுத்த ஆசிரியர், இடைப்பட்ட ஜயத்தையும் தெளிவையும் மட்டுமே கொண்டு, அவற்றின் போக்கிலேயே தலைவனின் தலையணங் குறித்தலைப் பாடுகிறார்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லேர கணங்குழழ
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு (1081)

என்பதில் அணங்கோ ‘ஆய்யமிலோ கணங்குழழு மாதரோ என்னும்ஸவு
ஜூயம்; மாலுமென்ன என்குச என்பது அவ்வையத்தின் வழிப்பட்டு வந்த
தகையணங்குறுத் தஸ் வெளிப்பாடு இசீகீ ஜாத்திந்தஸ் தகையணங்கு
குறுத்தல் வெளிப்பாட்டிற்கும் காட்சி அடிப்படையாக அமைந்துள்ளது எனக் கொள்ளலாம். இவ்வாறே

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தாணைக்கொண் டன்ன துடைத்து (1082)

என்பதில் நோக்கினாள் என்ற ஒரு சொல்லிலேயே, ‘இவள் மானிடமகள்’ என்ற தெளிவு அமைந்துவர, பாடலில் தொடர்ந்த சொற்களெல்லாம் தகையணங்குறுத்தல் வெளிப்பாட்டையே விரிக்கின்றன. இதற்கும் காட்சி அடிப்படையாக அமைந்துள்ளதென்பதை ‘நோக்கெதிர் நோக்குதல்’ என்று தொடரினால் துணியலாம்.

இவ்வாறு ஜூத்திற்கும் தெளிவிற்கும் அடிப்படையாய் அவற்றோடே இசைந்து வருவதனால் தலைவன் கூற்றில் காட்சியைத் தனியே பாடவேண்டாது விடுத்துள்ளார் வள்ளுவர் எனக் கொள்ளுதல் தகும். இனி, இவ்வாறன்றிப் புரிப்பெருமாள் வேறொரு முறையில் இதற்குக் கூறும் காரணம் ஆய்விற்குரியது

..... இதனுட் காட்சி சொல் ஜூயஞ்சொல்லுதலன்றே இலக்கணம்? அது கூறாததென்னெயனில், கண்ட காலத்துப் புணர்ச்சி வேட்கை தோற்றுகையும் தோற்றாமையும் நிகழுமாதலால் அதனை (காட்சியை) ஒழித்து, அதற்குக் (புணர்ச்சி வேட்கைக்கு) காரணமாகிய ஜூயம் முதலாகச் சொன்னாரென்க” (1081 - உரை)

பரிப்பெருமாளின் இக்காரணத்தை ஏற்றால் வள்ளுவர் காட்சியை முற்றுக்கீ பாடாது விடுத்தார் என்று கொள்ள நேரிடும் ஆயின், அஷ்வரையாசிரியர் கொள்கைப்படி தலைமகள் கூற்றாகிய குறஞும் அதற்கு அவர் வரைந்த உரையுமே இதற்குத் தடையாகின்றன ‘உண்டார்கண்’ எனத் தொடங்கும் அக்குறவினடியில் “இது தலை மகனைத் தலைமகள் கண்டிழி வருத்தமுற்றுக் கருதியது” என்றெழுதி அடுத்த அத்காரத் தோற்றுவாயில், “மேலையதிகாரத் தலைமகனைக் கண்ட தலைமகர், ‘கமம்போற் கண்டார் மக்கு செய்திலின்று’ என்று நினைத்தாளாகக் கூறினாரன் தே”: என உறுதியும்

படுத்துகின்றார் அவர் இதனுள் தலைமகளது காட்சி கூறப்பட்டிருத்தல் காணலாம். ஆகவே, இதற்கெதிரான தலைமகனது காட்சியும் கூறப்பட்டதென்றே கொள்வேண்டும். ஆயின், அதனைத் தனியே கூறாது அவளைக் குறித்து அவனுற்ற ஜயமும் தெளிவுமாகிய அவற்றோடு இணைத்துக் கூறினாரென்பதே இங்குள்ள நுட்பம். அவளைக் குறித்த ஜயமும் தெளிவும் அமைந்த கூற்றுக்கள் தலைமைகளுக்கு ஆகாசமயாற்போலும் அவளது காட்சி மட்டும் தனித்துப்பாடப்பட்டது.

2. 2. குறிப்பறிதல்

தகையணங்குறுத்துப்பட்டு நின்ற இருவருள் தலைவியின் காமக்குறிப்புக்களைத் தலைவன் அறிவது குறிப்பறிதல். இவ்வாறு அவனெருவனே அவளிடத்துக் குறிப்புகளை மட்டுமே அறியும் முறையில் காலிங்கரும் பரிப்பெருமானும் கொண்ட கருத்துக்கு மாறாக அவளிடத்தும் தோழியிடத்துமாகிய குறிப்புக்களை அவன்றிதலும் அவனிடத்தும் அவளிடத்துமாகிய குறிப்புக்களைத் தோழியிடத்தலும் ஆமென்று கொள்வர் பரிமேலமூகர். திருக்குறளின் இவ்வதிகாரத்-திலமைந்த குறட்பாககளுக்கு இவர் கருத்தே ஏற்புடையதாகவுள்ளது. எனவே குறிப்பறிதல் என்ற இவ்வதிகாரம் இயற்கைப் புணர்ச்சியையேயன்றிப் பாங்கியிற் கூட்டத்தையும் பாடுகின்றது

மேலையதிகாரத்தில் தலைமகனுக்குக் காட்சிக் கிளவி அமைத்த ஆசிரியர், ஜயம் தெளிவுகளை அமைக்காமல் விட்டவாறே இவ்வதிகாரத்தில் குறிப்பறிதலையும் அவனுக்குக் கூறாது போகிறார்

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியின் நோக்கக் குறிப்பு, நானைக்குறிப்பு, நகைக்குறிப்பு, உவகைக்குறிப்பு ஆகியவற்றால் ஆவளது தாமக்குறிப்பினைத் தலைவன் கணித்தறிகின்றான்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது (1092)

என்பது நோக்கக் குறிப்பறிந்து அவளது காமத்தை அவன் கணித்துக் கூறுவது.

யானேரக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோரக்கி மூல்ல நகும் (1094)

என்பது நாணக்குறிப்பிற்கும் நகைக்குறிப்பிற்கும் உள்ளின்ற அவளது வேட்கைக் குறிப்பை அவன் வெளிப்படுத்துவது.

அசையியற்கு உண்டாண்டோர் ஏரர்யான் நோக்கப் பசையின்ஸ் பைய நகும் (1098)

என்பது தன்னோக்கிற்கு உவந்த தலைமகளது உவகைக் குறிப்பினால் அவளது உள்ளக் குறிப்பைத் தலைமகன் அறிந்தது. இதனைப் பாங்கியிற் கூட்டத்தில் வைப்பர் பரிமேலழகர்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும் உறார்போன் றற்றார் குறிப்பு (1097)

என்பது பாங்கியிற் கூட்ட நிமித்தம். அக்கூட்டத்திற்காக இரந்து குறையற ந் தலைவனைத் தோழி சேப்படுத்து மறுக்கும்போது, அவன் சிறுசொல்லினாலும் செயிர்த்த நோக்கினாலும் வெளிப்படும் உறவின்மைக் குள்ளே உறைந்து கிடக்கும் உறவினை அவன் அறிவின்றான்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள (1099)

என்பது, தலைவனுக்கும் தலைவிக்கும் இடைப்பட்ட நோக்கக் குறிப்பைத் தோழி அறிந்தது. இதனை ‘இருவருமுள்வழி அவன் வரவணர்தல்’ (தொல். பொருள். நூ. 125) என்ற துறைக்குள் அடக்கலாம்.

2 : 3, 4. புணர்ச்சி ஈகிழ்தலும் நலம் புனரந்துகரத்தலும்

“ஏவ்வர வயிசீக்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வருகம் மேவற் றாகும்” (தொல் பொருள்,
நூ. 219)

என்றபடி ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் இயல்பிலேயே எழுகின்ற இன்பவேட்கையைத் தணிப்பது இருவர் தப் கருத்தொருமிக்க கலவியே இக்கலவியாகிய மெய்யறு புணர்ச்சியே காமத்தின் மையத்தில் இருக்கிற இதளரலேயே இயற்கைப் புணர்ச்சி, இரண்டாங் கூட்டம், பாங்கற்

கூட்டம், தோழியிற் புணர்ச்சி என்று கலவிப் பெயர்களின் வழியே களாவியல் நடக்கின்றது. இவற்றுள் கூட்டமென்பதும் புணர்ச்சி குறித்த சொல்லே

புணர்ச்சி காதலர்க்கு மகிழ்ச்சியையூட்டும். இதுவே புணர்ச்சி மகிழ்தல். இது தலைவன் தலைவரியர் இருவருக்குமே ஒக்குமெனினும் தலைவியிடத்துக் குறிப்பினாலன்றிக் கூற்றினால் வெளிப்படாது. எனவே, இதனுள் கூற்றுக்குரியவன் தலைவனைருவனே.

புணர்ச்சியின் முன்னின்ற வேட்டையும் விருப்பமும் தலைவனுக்குப் புணர்ச்சியின் பின்னும் நிலைக்க வேண்டுமென்பது அகத்தினையின் அடிப்பண்பாகும். இதனை, ‘இருவயினாத்தல்’ என்று இறையனார் களாவியலுரையும் (நு. 2-உரை) திருச்சிற்றம்பலக் கோவையும் (பா. 3) விளக்கும். இந்த இருவயினாத்தல் வெளிப்பாடே தலைவியைத் தலைவன் நலம்புனைந்துரைத்தல். இதற்குப் பரிப்பெருமான் கூறுகின்ற தொடக்கவுரை விளக்கம் நயமானது. அது வருமாறு :

..... புணர்ச்சியால் மகிழ்வற்ற தலைமகன் பிரியக் கருதின காலத்துப் புணராத முன்னின்ற வேட்டை, புணர்த்த பின்னும் அப்பெற்றியே நிற்றவின். இத்தன்மையானை

யாங்வனம் பிரிந்து ஆற்றுகேம் என்னும் கவற்சியால் நெஞ்சு மிக்கது வாய்சேர்ந்து தன்னை அவன் காணாமல் தான் அவளைக் காணப்போர் அணிமைக்கண் நின்று பாராட்டுகின்றான். இவ்வாறு கூறுதலாலே தலைமகற்குச் சிறிது வேட்டை தணியும். இதனைத் தலைமகள் கேட்டவீணாலே, ‘இவன் அன்புடையன் கொல்லேஷ’ என்றும், ‘இப் புணர்ச்சி இன்னும் கூடுமேஶ’ என்றும் சொல்கின்ற கவற்சி நீங்கும்’.

எனவே, ஒரு வகையில் நலம்புனைந்துரைத்தல் என்பது தலைவியைப் புணர்ந்த பின் பிரியக் கருதிய தலைவனின் வன்புறை மொழியென்ற கருத்தும் இங்கு முகிழ்க்கின்றது.

தலைவியின் மேலூள்ள நயப்பின் காரணமாகத் தலைவன் அவளை நலம்புனைந்துரைத்தல், நலம் பாராட்டலென்றும் புகழ்த்தலென்றும் இலக்கிய இலக்கணங்கள் இயம்பும்.

திருக்குறளில் புணர்ச்சி மயிழ்தல், நலம்புணைந்துரைத்தல் இரண்டதிகாரங்களும் களசியலின் பல நிலைகளுக்குமுறிய பொது அதிகாரங்களாக அமைந்துள்ளன இயற்கைப் புணர்ச்சி, இரண்டாம் கூட்டம், பாங்கற் கூட்டம், தோழியிற் புணர்ச்சி, உடன்போக்கு என்ற இங்கெல்லாம் தலைவன் புணர்ச்சி மகிழ்ந்து பேசகின்றான். நலம்புணைந்துரைத்தல் இவ்விடங்களிலேயன்றிப் பகற்குறி, இரவுக் குறிகளிலும் வருகின்றது.

கண்டுகேட் டுண்டுமிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒன்றெடாடி கண்ணே யுள் (1101)

என்று இயற்கைப் புணர்ச்சியில் தான் பெற்ற புதிய அனுபவத்தை மகிழ்ந்து பேசிய தன்லவன்.

நீங்கின் தெறுர் உம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)

என்று இரண்டாம் கூட்டத்தில் வியந்து பேசகின்றான். இயற்கைப் புணர்ச்சியேபுணர்ந்து நீங்கியபோது அந்த நீக்கத்தால் வெதும்பி, இரண்டாம் கூட்டத்தில் அவனை எய்தியபோது உடலும் உள்ளமும் குளிர்ந்ததனால் இது வழிநிலை அனுபவமாகின்றது.

அந்தோ றநியாமை கண்டற்றாற் காமம்
செந்தோறுஞ் சேயிஷை மாட்டு (1110)

என்பது உடன்போக்கின்கண் புணர்ச்சி மகிழ்ந்தது “களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப் பெறாது அவாவுற்றான்” இது பொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின் ‘செந்தோறு மெண்றான்’ எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கம் இங்கே உணரத்தகும்.

நலம்புணைந்துரைத்தல் அதிகாரத்தில்,

நன்னீரை வாழி யனிச்சமே நின்னிலும்
வமன்னீரள் யாம்வீழ் பவள் (1111)

என்பது இயற்கைப் புணர்ச்சியின் புதிய அனுபவத்தைத் தொடர்ந்த புணைவு.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவண்டோ மாதர் முகத்து (1117)

என்பது இரவுக்குறிக்கண் மதியினைக் கண்டு மடந்தையை நலம்-
புணைந்துரைத்தது.

அனிச்சமும் அன்னத்தின் தூஷியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

என்பது உடன்போக்கு மறுத்துத் தோழியிடத்தே தலைவியை நலம்-
புணைந்துரைத்தது.

2 . 5 காதற் சிறப்புரைத்தல்

தலைமகனும் தலைமகளும் தத்தம் காதல் மிகுதியைக் கூறுதலே
காதற் சிறப்புரைத்தல். இயாருகைப் புணர்ச்சியிற் கூடிப்பிரியும் தலை-
வன் தான் தலைவியை இன்றியமையாத காதலுடையென்னபதை
அவனுணர வற்புறுத்தியும் (1122, 1124) தன் நயப்பினை அவளாறிய
நடத்தியும் (1121, 1123) காதற் சிறப்புரைக்கின்றான். அவன்
பண்புகளைத் தான் ஒருபொழுதும் மறப்பறியாத தன்மையைத்
தோழிக்குரைக்கும் முறையிலும் (1125) அவன் தன் காதற் சிறப்பைச்
கட்டுரைக்கின்றான். ஒருவழித் தணப்பிலும் வரைவிடைப் பிரிவிலும்
தலைவனைத் தோழி இயறபழிக்கும் நிலையை மறுத்து அவனை
இயற்பட மொழிபவள் போலத் தலைமகன் தன் காதற் சிறப்பைப்
பேசுகின்றான் (1126 - 1130).

உடம்பொ டுசிரிடை யென்னமற் றன்ன
மடந்தைசியா டெம்மிடை நட்பு (1122)

என்பது தலைவன் தான் தலைவியை இன்றியமையாமை கூறுவது.
இந்த வன்புறைக் கூற்றின் பயன் தலைவி தன் உள்ளக் கவனவீ-
யோழிந்து, அவனோடு நேர்ந்த உறவினை நம்புவது. பரிப்பெறுமான்.
பரிமேழலகர் இருவரும் இதனை இந்நிலையிலேயே அமைத்துள்ளனர்.
காலிங்கர் தீக்குறளைத் தலைவன் பாங்களிடத்துக் கூறியதாகக்
கொள்வார்.

தலைவனின் காதற் சிறப்புரைகளைக் காட்டிலும் தலைவியின்
காதற் சிறப்புரைகளில் நயமிகப் பொதிந்துள்ளது. ஒருவழித் தணந-
தும் வரைவிடைப் பிரிந்தும் சென்றிருக்கும் அவனது பருவருஷவப்

பார்க்கனியலாத பிரிவு ஒருபுறம்; அவன் அருகில் இல்லையே என்ற அவலம் மறுபுறம். இந்தத் துயரச் சூழலில் உணவும் செல்லவில்லை; உறக்கமும் பிடிக்கவில்லை; கோலஞ் செய்வதிலும் கருத்தோடவில்லை இவற்றிற்கிடையே தோழி வேறு அவலை நினைத்து உரலை இடிப்பான் போலத் தலைவியை ஆற்றுதற் குறிப்போடு தலைவனை இயற்பழித்து இடிக்கின்றாள். இந்நிலையில் அவனை இயற்பட மொழிவான் போலத் தலைவி தன் காதற் சிறப்புரைக்கின்றாள் ‘காதலன் என்னை விட்டுப் போனானே’ என்ற ஏக்கத்தை மாற்றி. ‘அவன் என் கண்ணை விட்டுப் போகவில்லை’ (1126) என்று முதலில் அமைதி காண்கிறாள்; ‘பருவடலோடு அவன் பக்கத்தில் இல்லையே’ என்ற பரிவை மாற்றுப், ‘பருவருக்காத நுண்ணியனாய் என் பார்வையில் அடங்கியிருக்கின்றான்’ என்பதையும் அதனோடே சேர்க்கிறாள்; ‘அன்பன் அருகில் இல்லையே’ என்ற அவலத்தை மாற்றுதற்காக, ‘அவன் எப்போதும் என் உள்ள த்தினுள்ளே உவந்-துறைகின்றான்’ (1130) என்றும் உறுதி மொழிகின்றாள் உள்ளத்தில் இருந்து உவப்.வன் உடனிருந்து உவத்திலேனே என்ற ஏக்கம் இதனுள் இழையோடுகின்றதை உணரலாம் இன்னும்,

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சதும் வேபாக கறிந்து (1128)

என்று தான் உல்லாசமைக்கும் ஒரு காரணம் கறபிக்கின்றாள். நெஞ்சிலிருக்கும் காதலன் வெந்தொழிலானபதனால் இவன் வெப்பவுணவை உண்ணவும் அஞ்சகின்றாளாம். பிரிவாகிய பீழைட்டபட்டு வருந்தியிருக்கும் நிலையில் உணவு செல்லாயல் உண்டியிற் குறைந்த உண்மைக்கு இவன் இவ்வாறு உரைமாற்றம் தருகிறாள், இதே போல், கண்ணில் இருக்கும் காதலனைக் காண்பது விட்டுக் கண்ணுக்கு மையெழுதினால் அவ்வளவு பொழுதும் தன் காட்சியிலிருந்து அவன் மறைவானென்று அஞ்சிக் கண்ணும் ஏழுதவில்லையாம் (1127). இதற்கு மேல்,

இமைப்பின் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமில் ஓர் (1129)

என்ற உறங்காமைக்கு ஒரு காரணம் காட்டுகின்றாள். கண்ணை இமைத்தால் அதனுள்ளிருக்கும் காதலர் மறைகின்றாராம். அவர் மறையாதிருக்கும் பொருட்டே இவன் கண்ணை இமைக்கவில்லை.

யாம். மற்றப்படி, காதலனேதும் தன்னைத் துயிலாநோய் செய்திலன் அது செய்தானாகக் கருதி அவணா அன்பில்லாத அயலான் என்று இயற்பழிக்கும் தோழி யே அயலாள் என்ற முறையில் அத்தோழியை. யும் ஊரார் வரிசையில் வைத்து ஒதுக்குசின்றாள்.

2:6 நானுத்துறவு தத்தல்

நானு என்பது நாணம். இது காமத்திற்கு முரணான பண்பு இந்த நாணம் சிறந்து நின்றுமிகு காமம் வெளிப்படமாட்டாமல் அடங்கியமையும். காமம் கணத்தெழுமிடத்து நாணமும் தானே நகர்ந்து விடும். எனவே, நாணத் துறவு காமத்துச் சிறப்பு. இது, ‘நானுவரையிறத்தல்’ என்று தொல்காப்பியத்தில் (பொருள். நூ. 97) பேசப்படும்.

திருக்குறளில் நானுத்துறவுரைத்தல் தலைவ தலைவரியா இருவிரிடத்துமே இயலுகின்றது. பாங்கியிற் கூட்டம் கருதி அவளிடத்து இரந்து பின்னிற்கும் தலைவனைப் பாங்கி சேட்படுக்குங்கால் அவன், “மடன்மா கூறும் இடனுமாருண்டே” என்பது தொல்காப்பியம் (பொருள். நூ. 99). அவ்வாறு மடன்மா கூறுவது அவனுக்கு நாணங்கடந்த நிலையாகவின் வள்ளுவர் அவ்வகையில் அவனது நாணத் துறவை நடத்துகின்றார்.

நானைாடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காழுற்றார் ஏறும் மடல் (1148)

என்பது மடற் கூற்றின்வழி நானுத்துறவுரைத்தலுக்கு நல்ல காட்டாகும்.

காப்புச் சிறை மிக்குக் காமம் பெருகிய வழி அக்காமப் பெருக்கினைத் தோழிக்குக் கூறும் முறையில் தலைவி தலை நானுத்துறவுரைக்கின்றாள். செவிலியிடத்துத் தோழி அறத்தொடு நிற்க வேண்டுமென்பது இதன் குறிப்பு. அறத்தொடு நின்று வைத்தும் நிற்காதவள் போல வந்து, ‘யான் எவ்வாறு அறத்தொடு நிறப்பென்’ என்று தன்னை நகையாடிக் காறிய தோழியோடு புலந்து,

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு (1140)

எனத் தலைவி பேசுவது அவன் நானுத்துறவை நன்கு புலப்படுத்தும்.

2:7 அலரிவுறுத்தல்

அலரின்பது களவு வெளிப்பாடு. அதனைத் தலைவி பும் தோழி-யும் தலைவனுக்கு அறிவித்து வரைவு கடாவுதல் அகத்தினை நெறி அலரிவுறுத்தி வரைவு கடாவுதல் என்ற துறையாக இது வரும்.

திருக்குறளில் தலைவனுக்கு அலரை அறிவுறுத்தி வரைவு கடாவுதவாகத் தலைவியின் கூற்றில் மாட்டும் மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள்ளவாம், தலைவன் சிறைப்புறத்தானாக நிற்கத் தலைவி தோழியிடம் பேசுவேளாம் அவன் கேட்க அலரை அறிவுறுத்துகின்றான்.

கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னும்
திங்கணைப் பாம்புகொண் டற்று (1146)

என்பது இடையீடுகளாலும் அல்லது நியாலும் தலைமகனை எய்தப் பெற்றாத தலைமகன் அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாராய் அலர் அறிவுறுத்தி அவனை வரைவு கடாவியது. “அட்ச்சுடிக் காண” திருந்தும் அலர் மிகுந்து, பரக்கின்றமையால் இக்களவுரமுக்கம் இனி ஆகாது; வரைந்து கொண்டு கற்பொழுக் கத்தில் கலக்க வேண்டும்” என்பது இதன் மூலம் தலைவனுக்கு அறிவுறுத்தும் குற்பபாகும்.

தெய்யால் ஏரிந்துப்பேய் என்றந்றால் கெனவையால்
காமம் நுதுப்பேய எனல் (1148)

என்பதனுள் காமத்தை அடக்க வேண்டிய கெளவை அதனை வளர்த்து விடுவதனால் இனி வரைவு ஒன்றே பயனுடையதார் என்ற வேட்கைவை வெளிப்படுத்தி மூடுக்குகின்றான் அவன்

அலரைக் குறித்து நானுகின்ற போக்கிலும் தலைவனைத் தலைவி, வரைவு கடாவுகின்றான் அந்த நானைத்தின் உச்ச நிறலயில்.

அலர் நானை வொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நானை நீத்தக் கடை (1149)

ஒன்று ஆற்றாது.. அயர்கின்றாள் அவன்.

அல்லரத் தலைவி தலைவனுக்கு அறிவுறுத்தி வரைவு கடாவு தலாக மட்டுவின்றி, அவ்வெலர் தனக்கு ஆக்கமாகின்றதைத் தலைவன் தோழிக்கு அறிவித்துக் களவினை நீட்டிக்கக் கருதுவதாகவும் இவ்வதிகாரம் அமைகின்றது.

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறு மினிது (1145)

என்றாற்போலத் தலைவன் அலரினை மகிழ்ந்து களவிற்கு இனிதாக அதனைக் காட்டுகின்றான். அலரெருவதனாலே ஆருமிர் நிலைபெறு கின்றது (1141) என்றும் அலரில்லாது போனால் காமம் தன் தன்மையிழந்து தவ்வென்று சருங்கியொழியும் (1144) என்றும் அதன் இன்றியமையாமையை இயம்புகின்றான் தலைவியைத் தான் எய்து தற் கருமை கருதி ஏங்கியிருக்கையில் அந்த அருமையை அறியாமலேயே அலரையெழுப்பி அவளை எனியனாக்கித் தன்னொடு இணைக்க உதவியதாக ஊரையெண்ணி உவக்கின்றான் (1142).

அலரினைத் தன் காமத்திற்கு ஆக்கமாகக் கருதி இவ்வரறு உவக்கும் தலைவனையொத்துத் தோழியும் மொழிகின்றாள். வரைவு அல்லது உடன் போக்கு என்ற இரண்டினாள் ஒன்றை எய்துவதற்கு இந்த உலர் வேண்டப்படுவதே என்பது அவள் விளக்கம்

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை யெடுக்குமில் ஹர் (1150)

என்பதில் தான் விரும்புவதான அலரையே ஊரும் கூறுவதாக அவன் உவக்கின்றாள். இவ்வெலர் நமக்கு நன்றாய் வந்தது என்பதையே அவள் கருத்தாக இக்குறஞ்சையில் குறிப்பர் பரிமேலழகர்.

3.0 காம நிலைகளும் நிகழ்முறைகளும்

இனி, களவின்கண் தோன்றும் காம நிலைகளும் அக்காமத்தின் நிகழ்முறைகளும் திருக்குறட் களவியலில் அமைந்த திறத்தையும் காணலாம்.

1

வேட்கை யொருதலை யள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நானுவரை யிருத்தல்

நோக்குவ வெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்கா டென்றிச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப
(தொல் பொருள். நூ. 97)

ஊறு தொல்காப்பிய நூற்பாவில் வரும் ஒன்பதும் களவொழுக்கத்-
தில் தலைவ தலைவியர் இருவர்க்கும் அமையும் காதல் நிலை-
களொன்பது நக்சினார்க்கினியர் (நூ. 100) வழிப்பட்ட கருத்தாகும்.

இவ்வொன்பது நிலைப்பட்ட காமம் சிறப்பாக இயற்கைப்
புணர்ச்சியிலும் பொதுவாகக் களவுப் புணர்ச்சியனைத்திலும் பின்வரும்
முறைகளில் தலைவனால் நிகழ்த்தப் பெறும்

முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னய முரைத்தல் நகைநனி யுரு அ
அந்திலை யறிதல் மெயிவுவிளக் குறுத்தல்
தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று
இன்னவை நிகழுமென்மனார் புலவர் (தொல்.பொருள்.நூ.98)

இவையெல்லாம் திருக்குறளில் பொருந்தி வந்துள்ளன.
அனைத்தையும் எடுத்துக்காட்டி விளக்கலா மாயினும் கட்டுரையின்
அளவு கருதிச் சிறப்பான சிலவற்றைக் காட்டுதல் தகும்.

3.1 ஒருதலையுள்ளுதல்

ஒருதலையுள்ளுதல் என்பது காதலர் இருவரும் ஒருவரையாரு
வர் இடைவிடாது நினைத்தல் பொதுவாகவே ஒரு பொருளை ஒருவர்
முழுமையும் பெறாத நிலையில் அவர்க்கு அதன்கண் செல்லுகின்ற
ஆர்வத்திற்கு அளவிருக்காது அதுபோல் தலைவன் தலைவியர் இரு-
வரும் ஒருவரையாருவர் பெறவேண்டுமென்னும் உள்ளிழைவாகிய
வேட்டையற்று நிற்கும் களவினில் இந்த ஒருதலையுள்ளுதல் சிறப்-
புடையதும் அழுத்தம் மிக்கதுமானதோர் காதல் நிலை குறளில்
இந்திலை இருவரிடத்தும் நயமபட நடக்கின்றது.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (1125)

என்பது, ‘எம்மையும் நீர் நினைப்பிரோ’ என்ற தோழிக்குத் தலைவன் கூறுவது. இதனுள் ‘தலைவியின் பண்புகளை அவன் ஒருதலையுள்ளுதலை வெளியிடும் திறன் உணரத்தக்கது. குறிப்பட்ட ஒரு பொருளை முதலில் மறந்து வின் நினைத்தலாகிய நினைப்பு தலைவியைக் குறித்து இவ்விடத்து நிகழவில்லையாம். அவ்வகையில் இவனும் அவளை நினைப்பதில்லையாம் காரணம், அவளையும் அவன் பண்புகளையும் இவன் ஒருபொதும் மறப்பறியாமையே. மறப்பில்லாதபோது நினைப்பு எப்படி நேரும் என்பது அவன் வினா. இவ்வினாவின் மூலமாக, ‘யான் அவளை விட்டுவிட்டு நினைத்தலாகிய உள்ளுதலையின்றி. விடாது நினைத்தலாகிய ஒருதலையுள்ளுதலையே உடையீன்’ என்கிறான் அவன்.

மணங்கூடாத களவில் நிகழும் இந்த ஒருதலையுள்ளுதல் சின்னா மணங்கூடிய கற்பில் வேகம் குறைந்து விடும் எனவேதான், இத்தனையுளவிட்டுக் காதல் நிலைகள் ஒன்பதும் களவுக்கே சிறப்புடையனவாய்க் கூறப்பட்டுள் அவ்வகையில் வள்ளுவரும் களவினுள் ஒருதலையுள்ளுதலைப் பாடிய மட்டில் நில்லாது கற்பினுள் அதன் ஓய்வினையும் பாடி, அதிலோர் ஒற்றுமை நயத்தையும் உணர்த்து கின்றார் மறப்பு இருந்தால்தான் நினைப்பு நேரும் என்று களவினுள் தலைவன் கூறியதையே தன்னெஞ்சில் நிறுத்திக்கொண்டு தலைவி பின்னாக் கற்பினுள் பிரிந்து கூடும் அவனிடம் புலவி நுணுகும்போது பேசுவதாக அஃது அமைகின்றது

உள்ளினேன் என்கிறன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புலவர்கள் புலத்தக் கணன் (1316)

என்று, அவள் புலவி நுணுகியதைத் தோழியிடம் கொண்டு மொழிகின்றான் தலைவன். ‘உள்ளுவன் மன்யான் மறப்பின்’ என்று முன்னார்க கூறியவனே பின்னாக் காலப்போக்கில், ‘உள்ளினைன்’ என்று கூறுகின்றவாற்றால் அவளை ஒருதலையுள்ளுதலினின்றும் ஓய்ந்த தன் மறதியைத் தானே வெளிப்படுத்த, அதனை நன்கு பிடித்துக் கெரங்ட தலைவி, முன்னார் அவனிடத்துக் கற்ற அதே திறனால் அவனையே வளைக்கின்றாள். அறிவு நிலையில் அவன் பேசிய திறமை மிகக் பேசுகைக் கொண்டே உணர்வு நிலையில் அவன் வாய் சொர்ந்தவிடத்து அவனை மட்டக்கிப் புலவி நுணுகுகின்ற நுட்பத்தை இந்தத் தலைவியிடம் காணலாம்.

அடுத்துத் தலைவியின் ஒருதலையுள்ளுதலையும் காலையும், ஒருவழித் தணைந்தோ வரைவிடைப் பிரிந்தோ சென்றிருக்கும் தலைவனைத் தலைவி இடைவிடாது என்னுவனா,

உவந்துறைவர் உள்ளத்து வள்ளும் இகந்துறைவர்
ஏதில ரெண்ணுமின் ஒர் (1130)

என்ற அவள் கூற்றிலிருந்து கொள்ளலாம். ஒருதலையுள்ளுதலாகிய
இடைவிடாத எண்ணத்தினாலேயே அவன் என்றும் தன்னுள்ளத்தில்
உவந்துறைகின்றான் என்று அவள் கூறுகின்றாள் தலைவனைத்
தலைவி ஒழிவின்றி நினைதலே இதன் கருத்தாகப் பரிப்பெருமானும்
உரைபார்.

3.2 தோக்குவுடுவும் அவையே போறும் :

நோக்குவுவெல்லம் அவையே போறல் என்பது காதலர்க்குக்
காணப்படுவனவெல்லாம் காதலிக்கப்படுவார் உறுப்பாகவே தோன்று
தல். இதனை ஒருதலையுள்ளுதலின் விளைவாகக் கொள்ளலாம்.
இதுவே, ‘எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ (தொல். பொருள்.
நூ. 266) என்ற மெய்ப்பாடாகவும் இயலும்.

மலர்காலீன் மையாத்தி நெஞ்சே யிவச்சனை
பலர்கானும் பூவொக்கு மென்று (1112)

என்றவாறு தலைவன் மலரைநோக்கி அதனைத் தலைவியின் கண்
போலுமென மயக்குவதில் நோக்குவுவெல்லாம் அவையே போறல்
என்ற இந்நிலையை வள்ளுவர் இங்குத்துள்ளார்.

3.3 தெளிவகப் படுத்தல் :

அஃதாவது இயற்கைப் புணர்க்கியைத் தொடர்ந்து பிரிவச்ச-
முறும் பெண்பாலான தலைவியின் அகத்தே தலைவனின் அஞ்சு
குறித்தும் அவனொடு நேரும் கூட்டங்களின் நேங்கசி. குறித்தும்
அவனுக்கும் தனக்கும் இடைப்பட்ட காதலின் நிலையை குறித்தும்
நிகழும் ஜயங்களை அகற்றுமாறு தலைவன் அவனுக்குத் தெளிவினை
உள்வகொள்ள ஊட்டுதல். இக்கூற்றினை அவளிடத்துப் பேர்முகமாகக்
கூறுவதன்றிப் பிறிதொன்றனிடத்துப் பேசுவான்போல் அவன்
தெளிவகப்படுத்த அதுகேட்டு அவள் தெளிவகப் படுவாள்.

உடம்பொ டுரி ஜூட யென்னமற் றண்ண
முடிந்தைதயா டெம்மிடை நட்பு (1122)

என்றும் குற்பா இவ்வகைத் தெளிவுகப் படுத்தலுக்கு ஏற்றமிகு எடுத்துக் காட்டாகும். உடம்போடு உயிருக்குள்ள நட்பு எத்தகையதோ அத்தகையது தலைவியோடு தனக்குள்ள நட்பு எனக் கூறுவதன் மூலம் உடம்பின்றி உயிர் தனித்தியங்க மாட்டாதவாறு தலைவியின்றித் தான் தனித்து வாழ மாட்டாத தன்மையைத் தலைவன் அவனுணரு மாறு கூறுகின்றான். தான் அவனை நீங்கிச் செல்வது ஒரு போக்கேயன்றி உண்மையில் பிரிவன்று என்றும் இருவருக்குமிடையே பிரிவுக்கு இடமில்லை என்றும் அவன் அவனைத் தெளிவுகப் படுத்துகின்றான். இதனால் தலைவனோடு நேர்ந்த களவு பிறர்க்குப் புலனாகாமல் உதவுகின்ற இப்பிரிவும் அவனதோர் அன்புச் செயலே எனவும் இனி அடுத்தடுத்தும் அவனோடு தனக்குக் கூட்டங்கள் ஆகும் எனவும் இத்தனை ஒன்றிய நட்புடைய அவன் என்றும் தன் இன்றியமையாரையை மறந்து எனிதில் நுறக்கமாட்டான் எனவும் தலைவி தெளிவுக்கப்படுவான்.

4:0 மெய்ப்பாட்டுகள் :

தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் கூறப்பெற்ற பூற்றிரண்டு மெய்ப்பாடுகளும் (தொல். பொருள் -நூல் 247, 256-262, 266-268) பொதுவாகவும் சிறப்பாகவும் அகமெய்ப்பாடுகளாம் திருக்குறள் களையல் இமெய்ப்பாடுகளுள் பலவற்றையும் ஏற்ற முறையில் அழகுற அமைத்துள்ளது. அவற்றுள் இனபத்தை வெறுத்தல், எதிர்பெய்து பரிதல், பசியட நிற்றல், கண்துயில் மறுத்தல் என்ற நான்கு மெய்ப்பாடுகளின் ஆட்சிகளைப் பரிப்பிப்புமானும் தம் உரையில் (காதற் சிறப்புரைத்தல் :10, 7, 8.9) எடுத்துக்காட்டியுள்ளார் அவையொழியக் காட்டப்படாத மெய்ப்பாடுகளும் பலவுள்.

4.1 புகுழுகம் புதிதல்

புகுழுகம் புரிதல் (தொல் சாருள். நூ. 257) என்பதே களவின் முதல் மெய்ப்பாடு. இது தலைவிக்குரியது. இதன் பொருள், முதற் காட்சியில் தன்னைத் தலைவன் நோக்கும்போது தலைவி தானும் அவனை எதிர் நோக்குதல் என்பது இன்னொரு வகையில் கூறினால் தலைவன் காட்சியோடு இசைந்த தலைவி காட்சியே புகுழுகம் புரிதல்.

வள்ளுவர் இம் மெய்ப்பாட்டினைப் புதுமையாகப் பொருத்து கின்றார். தலைவியிடத்தில் இமெய்ப்பாடு எழுகின்ற எழுச்சியிலேயே

தலைவன் அணங்குறுகின்ற தன்மையை அவர் இடைஞக்கின்ற திறன் இன்புறத்தக்கது.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தாணைக்கொண் டன்ன துடைத்து (1082)

என்ற இதனுள் நோக்கெதிர் நோக்குதல் என்ற தொடரே புகுமுகம் புரிதல் என்ற மெய்ப்பாட்டுப் பெயர்க்கு அருமை விளக்கமாய் அமைந்துள்ள நுப்பமும் காணாத்தகும்.

4 : 2 ஏதிர்பெய்து பரிதல்

எதிர்பெய்து பரிதல் (தொல் பொருள். நூ. 266) என்பது இடைவிடாத நினைவின் மேலீட்டினால் காதலர் உருவும் கண்முன்னே தோன்றக் கண்டு அம்மாயவுருவத்தில் மயங்கிப் பரிதல் இதனையே உருவெளிப்பாடு என்று சின்னையிலக்கியங்கள் பேசும். நிருக்குறளில்,

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவார்
நுண்ணியரெங் காத லரர் (1126)

எனவரும் தலைவி கூற்றில் இம்மெய்ப்பாடு இழைகின்றது. கண்ணுள்ளி னின்றும் போகாமலும் இமைப்பிற்கு இடையூறின்றிப் பருவருக்கா- மலும் நுண்ணிய உருவெளிப்பாடாகத் தலைவன் தோன்ற. அவனை எதிர்பெய்து கொண்டு தலைவி பரிகின்றாள். ‘காணப்படும் உருவும் கண்ணை முடும்போது மறைவதே இயற்றை; ஆயின், காதலருருவமே அந்திலையிலும் மறையவில்லை; எனவே, அவர் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றார்; கண்ணுக்குள் நிற்பவர் இனமைப்பிற்கு இடையூறாகப் பருவருத்து நிற்கிறாரோ என்றால் அதுவுமில்லை; நுண்ணியராக நிற்கின்றார்; இவ்வாறு கண்களை முடியும் திறந்தும் காணப்படுவதற்கு ஏற்ற உருவையுடையவர் என் காதலர்’ என்பது தலைவியின் பரிவு.

5 : 0 முடிவுரை

இக்கட்டுரையில் காணப்பட்ட முடிவுகளாவன :

5 . 1. காமத்துப்பாலின் அமைப்புக்குக் கூற்றுவகையிலும் தினை வகையிலும் கொண்ட இயற் பகுப்புக்கள்! இசைய- வில்லை; காவு, கற்பு என்ற கைகோட் பகுப்பே அகப்பொருள் மர- போடு திருக்குறளுக்கு அமைதியாகின்றது.

5 : 2. ஏழதிகாரங்களின் எழுபது பாடல்களில் களவியலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பாடுவது ஆசிரியர்க்குக் கருத்தில்லை; களவுக்குச் சிறப்பான செய்திகளையே அவர் பாடுகிறார்.

5 : 3 அதிகாரப் பெயர்கள் ஏழும் துறைப் பெயர்களாதவின் களவுக்கு உயிர்நாட்களும் களவின் பல நிலைகளில் பயின்று வருவனவுமான அவ்வேழு துறைகளிலேயே களவியலை நடத்துகின்றார் வள்ளுவர்

5 : 4 தகையணங்குறுத்தல் தலைவனுக்குப் போலவே தலைவிக்கும் பொதுவானது. இயற்கைப் புணர்ச்சியில் முதனிலைத் துறைகளான காட்சியை உட்படுத்திய ஐயழும் தெளிவும் என்ற இதனாடியாகத் தலைவனுக்கும் காட்சியினாடியாகத் தலைவிக்கும் தகையணங்குறுத்தல் பாடப்படுகின்றது

5 : 5 குறிப்பறிதல் தலைவனுக்கும் தோழிக்கும் காட்டப்படுகிறது; தலைவிக்குக் காட்டப்படவில்லை

5 : 6 புணர்ச்சி மகிழ்தல் தலைவிக்கும் உரியதாயினும் அஃது அவளிடத்துக் குறிப்பினாலன்றிக் கூற்றினால் வெளிப்படாதாகவின் இங்குத் தலைவன் கூற்றில் மட்டுமே வருகின்றது.

5 : 7 காதற் சிறப்புரைத்தலில் தலைவன் கூற்றுக்களை விடவும் தலைவியின் கூற்றுக்கள் நயம்பட நடக்கின்றன

5 : 8 அலரநிவுறுத்தல் தலைவியின் கூற்றுக்களில் வரைவு கடாவல் முறையிலும் தலைவ தோழியர் கூற்றுக்களில் ஆக்கமறிவித்தல் முறையிலும் அமைகின்றன.

5 : 9 களவின் காமநிலைகளும் நிகழ்முறைகளும் திருக்குறட்களவியலில் திறம்பட அமைந்துள்ளன.

5 : 10 அகமெய்ப்பாடுகள் திறப்பு, ஆளுமை பெறுகின்றன.

அடித்துறைப்புக்கள்

தொடித்தலை விழுத்தண்டனார்—திருவள்ளுவ மாலை, வெண்பா, 22; மோசிகீரனார்—திருவள்ளுவமாலை, வெண்பா, 27; காலிங்-

கா—திருக்குறள்—காமத்துப்பால்—அலரநிவுறுத்தல், அவர்வயின் விதும்பல் அதிகாரங்களின் பின்னுரை.

2. ஜந்தினை முறையிலான இப்பகுப்பு மணக்குடவரால் காட்டப்பட்டதென்று பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார் 1920-ஆம் ஆண்டு பதிப்பான 'திருவள்ளுவர்' என்னும் தம் கட்டுரையில் (29) தெரிவித்துள்ளதாகப் போசிரியர் மு சண்முகம்பிள்ளை 'அகப்பொருள் மரபும் திருக்குறளும்' என்ற தம் நூலில் (ப 185) எடுத்தெழுதியுள்ளார் மணக்குடவருரையும் பரிப்பெருமானுரையும் மயங்கிக் கிடக்கும் நிலையில் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார், தெரிவித்துள்ள முன்னுரைப் பகுதி பரிப்பெருமானுரையேனப் பல்கலைச் செல்வர் தெ. பொ மீ தெளிவுபடுத்தியுள்ளார் (வள்ளுவர் கண்ட நாடும் காமமும், பக. 185-186). ஆயினும் அச்சாகி வெளிவந்துள்ள மணக்குடவர், பரிப்பெருமாள் இருவருரைகளிலும் இத்திணைப் பகுப்புக் காணப்படவில்லை. மாறாகக் களவு கற்பி என்ற ஈக்கோடு பகுப்பே காணப்படுகின்றது.
3. மணக்குடவர், பரிப்பெருமாள் — திருக்குறள் — காமத்துப்பால் உரைத் தொடக்கம்.

நூல் வெளியீடு

சென்ற பிப்ரவரித் திங்கள் 28-ஆம் நாள் சென்னை பாரதீய வித்யாபவன் சார்பில் கல்கியின் நாவல்கள் பற்றிய திறனாய்வு நூல் ஒன்று வெளியிடப் பெற்றது சென்னை பெண்கள் வைணவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் கலாதாக்கர் டாக்டர் பட்டம் பெறுவதற்குக் காரணமாய அந்த ஆய்வு நூலில் கல்கியின் வரலாற்று நாவல்களும் குஜாத்தி அநிஞர் முன்னியின் வரலாற்று நாவல்களும் ஒருங்கு வைத்து ஆராயப் பெறுவது மதிழ்ச்சிக்குரிய செய்தி முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், பாலகிருஷ்ண ஜோவி, டாக்டர். வீராசாமி போன்ற பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆய்வுசெய்த பேராசிரியரை பாராட்டினார்.

இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நுழைவு

ஷேக்ஸ்பியர் ஆங்கில நாட்டில் நாஜூறு ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற நாடகக் கவிஞர். வண்டனி-விருந்து 40 மைல் தூரத்தில் ஆவன் நதிக்கரையில் உள்ள ஸ்டார்ட்போர்டு என்பதே அவரது ஊர். அங்கு ஒரு நடுத்தாக் குடும்பத்தில் பிறந்த அவர், வருவாய்க்கு வழி தேடிக் கொண்டு பிழைப்பு நடத்தவே வண்டன் மாநகருக்கு வந்தார். ‘கெட்டும் பட்டணம் சேர்’ என்னும் தமிழ்ப் பழமொழி ஷேக்ஸ்பியரது வாழ்க்கையிலிரும் ஒரு வகையில் பொருத்தம், உலகப் புகழ் பெற்ற இந்த நாடகக் கவிஞர் தமது ஊரில் ஆரம்பப்பள்ளியில் மட்டுமே பயின்றவர். உயர்நிலைப் பள்ளியையோ, கல்லூரியையோ, அவர் அறியாதவர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வண்டன் மாநகர் நாடக அரங்கு-களில் ஏராளமான நாடகங்களைப் பார்த்த அனுபவமே அவர் நாடகம் எழுதுவதற்கு ஒரு அரிய முதற்பொருளாக இருந்திருக்கிறது. ஆழ்ந்து பெற்ற அனுபவ முதிர்ச்சியே ஒருவனது அறிவுத் திறமைக்கு எடுத்துக்காட்டு என்பதற்கு ஷேக்ஸ்பியர் வாழ்க்கை ஒரு சான்று முறை சான்ற கல்வி இல்லாவிட்டிரும், ஏனையோரது நாடகங்களைப் பார்த்த அனுபவமே ஷேக்ஸ்பியர் பெற்ற மூலதனம் என்ற கருத்தை எதிர்மறை முகத்தானும் வலியுறுத்தற்குப் பிறிதோர் சான்றும் உள்ளது. ஷேக்ஸ்பியர் எழுதிய முப்பத்தேழு நாடகங்களிலும் ஒன்றங்களுக்குக் கூட மூலத்தை அவருடையதாக இல்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தும் அவருக்கு முந்திய அவர் காலத்திய நவீனங்களையும், வரலாறுகளையும், கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் அடியொற்றியனவாகவே உள்ளன. ஆயின் ஷேக்ஸ்பியருக்கிறுத்த ஈய சிந்தனையை எங்கு காண முடியும் என்ற ஜூயம் எழவிடம். அவரது நாடகங்களில் காணப்படுவோர் வாழ்க்கையின் பல்வேறு நிலையிலும் நாம் இற்கை நாட்களில் காணக் கூடியவரே. அரசரும், வணிகரும், ஏவலரும், வீரரும், ஒற்றரும், மாலுமியும், ஆயரும் ஆகிய தொழில் வழிப்பட்டபோரும். கயவன் நல்லவன், தீயவன், நடிப்போன் முடன், கோமாளி, காதலன். காதலி ஆகிய இயல்பு வழிப்பட்டபோரும், ராணியரும், செடியரும் செவிலியரும் ஆய பெண்டிரும் உள்ளட்ட நூற்றுக்கணக்கான குணாதி.

சயங்களைக் கொண்ட ஒரு மானுட உலகத்தையே தமது நாடகங்களில் அவர் படைத்துள்ளார் இந்நாடக மாந்தரை வாழ்க்கையோடு ஒட்டியவராகப் படைத்துள்ளமையும், அவர் தம் சூற்றாக அந்நாடக ஆசிரியர் கூறும் விழுமிய கருத்துக்கள் சிங்க நேர்க்கால்யி ஓக்காலத் திற்கும் தகுவனவாய் அமைந்திருப்பதுவுமே அவரது தனித் திறமை மாநாடத்தின் உண்மையினை நாடக மாந்தரின் மூலம் அவர் காட்டியுள்ள திறம் நாடு, மொழி, மதம், இனம் ஆகிய பிரிவுகளுக்கு அப்பால்நின்று அவரை உலகளாவிய நாடகக்கவிஞராகக் காட்டுகிறது.

ஷேக்ஸ்பியர் காலத்துக்குச் சற்று முன்னரும், அவர் காலத்தினும் வாழ்ந்த கிறிஸ்டபர் மார்றோ, பென் ஜான்சன், ராபர்ட் கிரீன், தாமஸ் நாஷ் போன்ற நாடகாசிரியர்கள் ஷேக்ஸ்பியர்பால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தனர். நடைமறை உலகத்தில் அவரொலாம் மற்றதுபட ஷேக்ஸ்பியரின் நிலைவு மட்டும் பசுமை மாற்றாது கலைஞராம் கமத்திது கொண்டுள்ளது ஆயினும் இங்கு ஒரு வரலாற்று உண்மையினை நாம் மாதிற்கொள்ள வேண்டும்.

ஷேக்ஸ்பியர் வழந்த காலத்திற்குச் சற்று இன்னர், அதாவது 17 - கூடும் நூற்றாண்டின் தொடக்க முதல் ஏறத்தாழ ஒன்றார் நூற்றாண்டு காலத் தொகையில் நாட்டிலேயே ஷேக்ஸ்பியரைப் பலர் கண்டனம் செய்தனர் புறக்கணித்தனர். நாடக மேடையிலிருந்து அவரை ஒதுக்கினர் அற்றறக் காலத்திய புகழ்பெற்ற நடிகர்கள் அவரது நாடகங்களின் எந்தப் பகுதியினையும் ஏற்று நடிக்க மறுத்தனர். நல்லவர்கள் இன்னலுறுவதும் கயவர்கள் முன்னேறுவதும் மாவீரர்கள் கோழைகளாவதும் ஆகிய இயற்கை இகந்த செயல்களை அவரது நாடகங்கள் சித்திரிக்கின்றனவே, அவற்றைக் கண்டனம் செய்வதோடு மாற்றியும் எழுதுவோம் என்று பலர் ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கூட்டியும், குறைத்தும், புதுக்கியும், திருத்தியும் சிதைத்தும் எழுதினர்.

ஆங்கில நாட்டிலேயே ஷேக்ஸ்பியர் இப்படிக் கண்டனம் செய்யப்பட்டுக் கிட்ந்த நூற்றாற்பது ஆண்டுகளில் அவரது புகழ் வெளி நாடுகளுக்கு எப்படிப் பரவி இயலும்? பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் சாம்ரைவேல் ஜான்சன் என்பார் ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு எழுதிய முன்னுரைக்குப் பின்னர் ஷேக்ஸ்பியரின் புகழ் சீண்டும் பரவத் தொடங்கியது. ஹயக்ட் ஸ்லெகல் என்னும் ஜேர்மானிய அறிஞர் ஏறத்தாழ ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையுமே தவது மொழியில் பெயர்த்துள்ளார், ஜேர்மனி, பிரான்சு,

நஷ்டமா ஆகிய நாடுகளில் ஷேக்ஸ்பியர் மொழி பெயர்க்கப்பட்டுள்ளார் லா பிளாஸ் என்பார் 1746 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவற்றை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார் விக்டர் க்யூகோ என்னும் புகழ்பெற்ற நாவலாசிரியர் பிரான்சுக்கு அண்மையிலுள்ள லிட்டில் சானல் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அந்நாடுகளில் ஹாம்லெட், மாக்பெத் உள்ளிட்ட சில நாடகங்களை இவரும் பிரெஞ்சு மொழியில் பெயர்த்துள்ளார். ரஷ்ய மொழியில் டால்ஸ்டாய் எழுதிய ஷேக்ஸ்பியர் நாடகங்களே புகழ்பெற்றவையாகும். உலக மொழிகளிலேயே சின மொழியில் தான் ஷேக்ஸ்பியர் மிகவும் அண்மைக் காலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளார் டென். இ. சி என்பார் ரோமியோ ஜூலியட் நாடகத்தை 1910-இல் இசை நாடகமாக (Opera) மாற்றியுள்ளார். என் சி. யு. அவரது மன்றாவி ஆகிய இருவரும் சேர்ந்து டெம்பஸ்ட்-ஜி, நாடகமாகவே பெயர்த்துள்ளனர். 1920-இல் சூ. சி. மோ வெளியிட்ட ரோமியோ-ஜூலியட் சிறுந்த பெயர்ப்பு என்று கருதப்படுகிறது. 1922-இல் ஹாம்லெட் நாடகத்தை உன் ஹான் உரைநடையாகவே பெயர்த்துள்ளார். இது படிப்பதற்கு மட்டும் ஏற்றது இந்திய மொழிகளில் முதன் முதலாக வங்காளம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பெயர்த்தெழுதப்பட்டுள்ளன. வங்கமொழியில் மைக்கெல் மதுகுதன் தத், தெலுங்கு மொழியில் வாசுதெவ சாஸ்தரி, வீதோஷலிங்கம் பந்துலு, சீராமமுர்த்தி ஆகியோரே முன் முதலில் ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தத்தமது மொழியில் பெயர்த்தெழுதியோராவர் இந்தியாவோடு வாணிகத் தொடர்பு கருதி வந்த கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு அப்பொது கிழக்குக் கடற்கரை நகரங்களான சென்னை, மக்கிலிப்பட்டணம், காக்கிநாடா, கல்கத்தா ஆகியவை முக்கியத் துறைமுகங்களாகும் வெள்ளைர் வணிகாக வந்தபேரதும், பின்னர் சிறு ராணுவத்தை அமைத்துக்கொண்டு உள்நாட்டுக் குழப்பங்களில் தலையிட்ட போதும் அவர்களின் இந்திய நுழைவுக்கு இத்துறைமுக நகரங்களே வாயில்களாக இருந்தன.

இந்நகரங்களுள் கல்கத்தாவிற்கே முதன்முதலாக ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஆங்கிலப்பிராதிகள் வந்துள்ளனமை செல்லிவாகத் தெரிகிறது. மொகலாயரின் ஆட்சிக்காலத்தில் டில்லியே அவர்களது தற்காலிகாக இருந்தது. 1757 - ஆம் ஆண்டு நடந்த பிளாசி யத்தம் முகலாயரது ஆளுகைக்கு முடிவுகட்டிலிட்டது வெள்ளைய ஆதிபத்தியும் வேசுன்றத் தொடங்கியது. வெள்ளையர் காலத்தில், அதிலும் கிழக்கிந்தியக் கம்பெனியார் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அரசோக்சத்

தலைப்பட்ட காலத்தில் கலகத்தா நகரே இந்தியப் பெருநிலத்தில் ஜோப்பிய வணிகத்துக்கும் அரசியல் உயர்வுக்கும் தலைமைப் பிடமாக இருந்தது. வாரன்ஹேஸ்டிங்ஸ் தான் முதல் ஆங்கில கவர்னர் ஜேனரல். அவர் காலந் தொடங்கி துள்ளக் காலம் வரை இந்நகரே மே இந்தியாவின் தலைநகராகவும் இருந்தது. வங்கப்பகுதி முழுமையும் ஆங்கில ஆளுகைக்கு வந்தமையானும், கடல் வழியாக வந்த ஆங்கிலே யருக்கும், எனைய ஜோப்பியருக்கும் கலகத்தா ஒரு துறைமுகப்-பட்டினமாக இருந்தமையானும், அதுவரை முகலாயத் தலைநகராக இருந்த டில்லியை விடுத்து ஆங்கிலேயர் கலகத்தாவை தலைநகராகக் கொண்டனர்.

வணிகர்கள், கிறித்தவத் துறவியர், கம்பெனி ராணுவத்தினர் ஆகியாரே அப்போது கலகத்தாவுக்கு வந்த ஜோப்பியர் ஆவர். இவர்கள் தங்கியிருந்த ரூடியிருப்புப் பகுதிகளில் (settlements) பொழுது போக்குக்காக மாலை நேரங்களில் நடிக்கப்பட்டவற்றுள் ஷேக்ஸ்பியர் நாடகங்களும் இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. காலப் போக்கில் கலகத்தாப் பெருநகரின் பிற இடங்களிலும். ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிற்சில பகுதிகளையோ, முழு நாடகத்தையோ நடிக்கத் தலைப்பட்டனர். திரைப்படம், தொலைக் காட்சி முதலியன் இல்லாத அக்காலத்தே நாடகங்களே மக்களின் பொழுது போக்குக்கு உரிய சாதனமாக விளங்கிறது. கலகத்தாவின் லால் பஜார் தெருவில் 1755-இல் ஒரு புதிய நாடக அரங்கு கட்டப்பட்டது. அதுவே அந்நகரின் முதல் நாடக அரங்காகும் அதில் ஷேக்ஸ்பியர் நாடகப்பகுதிகள் நடிக்கப்பட்டுள்ளன ஷேக்ஸ்பியரது முதல் நாடகத்தொகுப்பு (First Folio) இங்கிலாந்தில் வெளியாகிய ஆண்டு 1623. ஏறத்தாழ நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1775-இல் இந்திய நாட்கல் கலகத்தாவில் அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயரே, அதிலும் ஆண்கள் மட்டுமே அந்தக்காலவங்களில் மேடையேறி நடித்தனர். பிரிஸ்டோ எனும் ஆங்கில வணிகரின் மனைவியே கலகத்தாவில் தயங்காது மேடையேறி நடித்த முதல் பெண்மனை ஆவார். செனாங்கி பகுதியில் தனது பிரம்மாண்டமான பங்களாவின் ஒரு பகுதியில் ஒரு நாடக அரங்கினையும் இவர் கட்டியிருந்தார். பெண்கள், மேடையேறி நடிக்காத அந்தக் காலத்தில் தனது இல்லத்து நாடக அரங்கில் என்னயோடு அவர் நடிப்பது வழக்கம். ஒரு சமயம் 1782-இல் வெளிமேடைக்கு வந்து பொழுபோக்குக்காக அவர் நடித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிக் காலம் வரை அப்பகு

நகரின் பலவேறு அரங்குகளிலும் மேடைகளிலும் ஷேக்ஸ்பியரது வெளிஸ் வர்த்தகன், ரோமியோ ஜாவியட் மேக்பத் போன்ற புகழ் பெற்ற நாடகங்களேன்றி நங்கு அறிமுகம் ஆகாத மூக்கநாம் ரிச்சர்ட்டு ஆசியனவும் நடிக்கப்பட்டுள்ளன தொடக்கத்தில் இவற்றில் நடித்தோரெல்லாம் ஆங்கிலேயரே ஆவர். இந்தியாவில் இந்தங்களோப்பியருக்கேயன்றி, ஆங்கிலம் கற்ற இந்தியருக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நன்றாக அறிமுகம் ஆவதற்கு இவையே வாய்ப்பாக இருந்தன.

நாடக அரங்குகள் மட்டுமேயன்றி அக்காலத்தே இந்திய நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்டிருந்த சிற்சில ஆங்கில வார். மாத இதழ்களும் ஷேக்ஸ்பியரைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டன. ஜேப்ஸ் அகஸ்டஸ் உறிக்கி என்பார் தொடங்கி நடத்திய பெங்கால் கெஜட் 1780-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதிய இதழில் ஷேக்ஸ்பியரின் ஒத்தேலலோ நாடகம் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 17-ஆம் நாள் வெளியான ஒரு கட்டுரையில் ‘ஷேக்ஸ்பியர் என்னும் கவிஞர் பர்சியக் கவிஞர்கள் உறவுபெஸ் என்பாரை விட எந்த விதத்திலும் குறைந்தவரல்ல, என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் நாடகமேடையிலே மட்டுமன்றி பத்திரிகைகளின் வழியாகவும் ஷேக்ஸ்பியர் அக்காலத்தேயே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் அது மட்டுமன்று. கல்கத்தாவில் தர்மத்துல்லா என்னும் நகர்ப்புறம் பகுதியில் சந்தைப்பேட்டை ஒன்றனுக்கு ஷேக்ஸ்பியரின் பெயரைக் குட்டிமிருந்தனர் என்றும் தெரிகிறது.

சார்லஸ் மெட்கால்ப் என்னும் ஆங்கில அதிகாரி அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு ஆமர்ஸ்ட் தம்பதியினருக்கு 1827-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பெரிய விழுந்தொன்று கொடுத்தார். விழுந்து முடிந்ததும் பற்பல நாடகப்பகுதிகள் கண்ணுக்கும் கருத்துக்கும் இனியவாறு தொடர்ந்து நடித்துக்காட்டப்பட்டன இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆங்கி ஃபர் யாரும் அவற்றில் நடிக்கவில்லை. கவர்னர் ஜெனரலுக்குக் கொடுத்த விழுந்தையொட்டி இக்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டமையால், வண்டனிலிருந்தே ஸர் ஜான் கம்பெனி என்னும் நாடகக் குழுவினரை இங்குவந்து நாடகமாட மெட்கால்பு ஏற்பாடு செய்திருந்தார் ஆடம்பரமான அலங்காரம், வண்ணம், காட்சி ஆகியவற்றோடு மேடையங்காரம் இருந்தாலும் இக்குழுவினரைச் சார்ந்தேர் ஷேக்ஸ்பியரது நாடகங்களை முழுதுமாக நடிக்கவில்லை

ஷேக்ஸ்பியர் நாடக பாத்திரங்களாகத் தனித்தனியே அந்தந்த பாத்திரங்களின் உடையிலே தோன்றி தத்தமது பாகங்களை நடிப்பும் பொழிவுமாக வெளிப்படுத்திச் சென்றனர். ஷேக்ஸ்பியரது புயல் என்னும் நாடகத்தில் வரும் உயரிய பாத்திரமான பிராஸ்பரோ, வரலாற்று நாடகத்தில் நகைச்சுவை ததும்பத் தோன்றும் பால்ஸ்டாப் வட்டிக் கடை வாணிகம் நடத்திய கூடிலக், காதல் பாத்திரமான லேடி பெர்சி அந்நாட்களில் தரித்தரியாக நடிக்கப்பெற்ற நாடக பாத்திரங்களாகும்.

பத்திரிகைகள், நாடக மேடைகள் வாயிலாக கல்கத்தாவில் ஆங்கிலம் பயின்ற இந்தியரிடையே அறிமுகமாகிய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் காலப் போக்கில் கல்லூரிப் பாடநூல்களாகவும் வைக்கப்பட்டன. ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பாடநூற்களாக வகுப்பறைகளுக்குக் கொண்டு சென்ற தொடக்க காலப் பணியைச் செய்தவை இரண்டு கல்லூரிகளாகும். கிழக்கிந்தியக் கம்பெனியாரால் தொடங்கப்பட்ட போர்ட் வில்லியம் கல்லூரி இவற்றுள் ஒன்று ஆங்கில ராணுவ அதிகாரிகள், கம்பெனி நிர்வாகத்திலிருந்த ஆங்கில அலுவலர்கள் மற்றும் அரச குடும்பங்களைச் சார்ந்த இந்தியர் ஆகியோரின் மக்கள் பயிலுத்தற்கென்றே இக்கல்லூரி தோற்றுவிக்கப் பட்டதாகும். ஆங்கிலம் ஒரு மிலேச்ச மொழியெனவே அதனை ஆசீசாரமுள்ள இந்து இளைஞர்கள் கற்கக்கூடாது என்னும் எண்ணம் படைத்தோர் பரவலாக இருந்த காலம் அது. இருப்பினும் வேலை வாய்ப்புக்-கென்றும், வணிக வளர்ச்சிக்கும் ஆங்கில அறிவு இன்றியமையாதது என்னும் முற்போக்கு எண்ணம் படைத்தோர் விரும்பினர். இவர்கள் விரும்பியவாறு கல்கத்தாவில் 1817 - ஆம் ஆண்டு ஐனவரி 20-ஆம் நாள் துவக்கப்பட்ட இந்துக் கல்லூரி மற்றொன்றாகும். இந்தக் கல்லூரியின் மாணவர்கள் மட்டுமே ஒருமுறை கவர்னர் லார்டு ஆக்லந்துக்கு ஒரு வரவேற்பு அளிக்கும் போது 1837 ஆம் ஆண்டு ‘வெளில் வர்த்தகன்’ நாடகத்தை நடத்தியுள்ளனர். காலப்போக்கில் ஆங்கிலம் பயின்ற வங்காளரியர் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படிப்பதோடன்றி நடிக்கவும் தலைப்பட்டனர். கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்களும், அலுவலகத்தினர் மற்றும் கம்பெனி ராணுவத்தினரில் எழுதப்படிக்கத் தெரிந்தோரும் தான் தொடக்க காலத்தில் மேலே “படித்திருக்க முடியும்.” ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உள்ளிட்ட ஆங்கில நால்களைப் படித்திருக்கவனிக நிலையிலிருந்து மேம்பட்டு உள்ளாட்டுச் சிற்றரசர்களையும், நவாபுகளையும் அடக்கி ஆங்கிலேயர் பரவலாக நாடாளத் தலைப்பட்டபோது ஆங்கில மொழியும் கல்விக் கூடத்திற்கு வந்துவிட்டது

இந்தியப் பெருநிலத்தில் கல்கத்தா நகரத்தில் நாடகமேடை பத்திரிகைள் கல்லூரிகள் ஆகியவற்றின் வழியாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அரிமுகப்பட்டிருந்தாலும், முதன்முதலாக அவரது நாடகப் பிரதிகள் சென்னைக்குத்தான் வந்திருந்தன என்று அரவிந்த போத்தார் என்னும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1642-இல் கட்டப்பட்டது. மருவிப் பட்டவைத்தில் நிலைவிகாண்டிருந்த கிழக்கிந்திய வணிகக் கம்பெனி-செலவில் மின்டர் டே என்னும் ஆங்கிலேயர் சென்னைக்கு வந்து இக்கோட்டையினை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர்களை இங்கு கால்-கொள்ளவிடக் கூடாதென்று டச்சுக்காரர்கள் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர். ஜரோப்பிய வணிகர்களுக்கிடையில் இந்திய மண்ணைக் கைப்பற்றுவதில் நடந்த போராட்டம் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நீடித்தது என்றாம். ஆங்கிலேயரின் கை ஒங்கியபோது அதாவது 1746-இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலில் ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் இதுவே கல்லூரியாக உயர்த்தப்பட்டது. கவர்னர் ஜெனரல் மாரிங்டன் என்பார் அந்த ஆங்கிலக் கல்லூரிக்குப் பொறுப்பாக இருந்தனரார். 1812 ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கல்லூரியின் நூலகத்தில் ஷேக்ஸ்பியர் பிரதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. வண்டனிலிருந்த கிழக், கிந்தியக் கம்பெனியின் தலைமை அலுவர்கள் இக்கல்லூரிக்குப் போதிய ஆதரவு அளிக்காமையினால் பின்னர் இது மூடப்பட்டு விட்டது இதற்குப் பிறகேரர் காரணமும் உண்டு. அக்காலத்தே ஏறத்தாழ இந்தியப் பெருநிலம் ஏங்கனும் தங்களது ஆளுகளை வெள்ளையர் பரவலாகக் கொண்டுவிட்டனர். கல்கத்தா சென்னை, பம்பாய் ஆகிய மூன்று துறைமுகப் பட்டினங்களும் வெள்ளையரின் அரசியல் வாணிக வளர்ச்சிக்கு ஊன்று கோல்க்காக விளங்கின. இந்த மூன்று இடங்களிலும் 1857-இல் சட்டரீதியாகப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே செயின்ட் ஜார்ஜ் கல்லூரி தேவையில்லை என்று கும்பெனி அரசு எண்ணியிருக்கக் கூடும். நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடியுள்ள இந்த மூன்று பல்கலைக் கழகங்கள் இயங்கத் துவங்கிய போது பல்கலைக் கழக வகுப்புகளில் ஷேக்ஸ்பியர் எனும் நாடகக் கவிஞர் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார் என்று சொல்லலாம்.

உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் சட்டரீதியாகப் போதனா மொழியாக மாற்றப்பட்ட ஆண்டு 1885 இந்தக் கால கட்டத்திற்குப் பிறகு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலக் கவிதை

நாடகம், நாவல் ஆசியவற்றை இந்தியரும் படிப்பதற்குரிய வழி வகைகள் ஏற்பட்டன. பாடதூர்களின் வாயிலாக ஷேக்ஸ்பீயரின் நுழைவு ஒரு புறமிருக்க, தமிழ் மட்டுமே பயின்றோரிடையிலும் அவரது நாடகங்கள் பெயர்த்தெழுதப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தப் பட்டன. இந்தப் பணியினை முன்னின்று செய்தது அரசினரின் உதவி பெற்ற ஒரு இலக்கிய நிறுவனம் ஆகும். சென்னைப் பள்ளிப் புத்தக மற்றும் இலக்கிய சங்கம் (M. S. V. L. Society) என்னும் அந்த நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. கைபடக்கப்பதிப்பில் ஓரணா, இரண்டணா விலையில் ஒரு க்ஸ்பியர் நாடகங்களை கதை வடிவில் எனிய தமிழ்ல் சுருக்கமாக கவனியிட்டது. பள்ளிக்குச் செல்லும் இளைஞர்களை படிப்பதற்கென்று வெறும் கதை வடிவில் தான் ஷேக்ஸ்பீயர் முடன் முதலாகத் தமிழில் வெளிவருகிறார்.

கென்னையில் துவங்கப்பட்ட அந்த இலக்கிய நிறுவனத்தில் ஆவகிலேயர்களே தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தனராயினும் தமிழ் மொழியின வளர்ச்சிக்குத் தாராளமாக அவர்களும் உதவி புரிந்துள்ளனர். தமிழில் முதல் கலைக்களஞ்சியம் என்று கொள்ளத் தகும் அபிதான சிந்தாமணியைத் தனியொருவராகத் தொகுத்து 1810-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் வாயிலாக வெளியிட்டவர் சிங்காரவேலு முதலியார். அதனை அச்சிடுவதற்கு பண்மின்றி வருத்தமுற்ற காலை வலிய வந்து பெரும்பொருள் சந்தவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டத்துரைத் தேவர். அந்த அபிதான சிந்தாமணியில் காணப்படும் ஒரு குறிப்பின்படி, சென்னை இலக்கிய சங்கத்தின் செயலாளராக ரெவரெண்ட் செல் என்பார் பணிபுரிந்துள்ளார். முதலியார் அவர்களுக்கு இவரும் ரூ. 400/- அண்பளிப்பு சந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சென்னை இலக்கிய சங்கமே ‘ஜநநிநோதினி’ என்ற பெயரில் புத்தக அளவில் ஒரு திங்கள் இதழை வெளியிட்டது. தமிழறிஞராக விணங்கியவரும், தொல்காப்பிய எழுத்து, பொருள் அதிகாரங்களின் சிற்சில பகுதிகள் முதன் முதலில் அச்சுக்குக் கொண்டந்தவருமாகிய கா. நமச்சிவராய் முதலியார் இந்தத் திங்கள் இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். ஷேக்ஸ்பீயர் நாடகத்தின் கதைச் சுருக்கங்கள் இந்த இலக்கிய, கலச்சார விஞ்ஞான இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. ஜநநிநோதினிக்குச் சந்திய பிறப்பட்ட காலத்தில் வெளியான பிரசண்ட விகடன், ஆஸந்த போதினி, விவேக சிந்தாமணி, கலா நின்றையம் போன்ற மாத, வார இதழ்களும் ஷேக்ஸ்பீயர் நாடகங்களைக் கதைச் சுருக்கமாகவும் நாடக வடிவிலும் வெளியிட்டன.

வினாபெறு கட்டுரை

— டாக்டர். பழனி. அரங்கசாமி

பதினெட்டாம் ஆண்டுகள் மறைந்தோடி விட்டன. நாவென் ஒன்று போற் காட்டும் காலம் கடிதின் விளைந்தோடிக் கறைந்து போவதில் வியப்பு ஒன்றுமில்லை. 1978-ஆம் ஆண்டு ஆகஸ்டூத் திங்கள் என்று எண்ணுகிறேன். காலை ஒன்பது மணியளவில் ஒரு வியட் கார் நாகயலை புதுக்கோட்டையில் எனது இல்லத்தின் முன்னால் வந்து நின்றது. கேட்டைத் திறந்து வாயிற்படிகளில் ஏறி வந்து ‘வாயுக்கம்’ என்றார் டிரைவர் ‘வாருங்கள்’ என்று கூறுவதற்கு முன்னமேயே ‘டி. பி. எம். அய்யா, உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்’ என்று அவரே முந்திக் கொண்டார்.

அரை மணி நேரத்தில் கோச்சடையில் டி. பி. எம். பெரியசாமி அவர்களது இல்லத்துக்குச் சென்றேன். வழக்கமான வரவேற்பு, இன்முகம் கோணாது பழகும் இனிய பண்பு. சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவர் வைத்திருந்த காகிதக்கோப்பு ஒன்றனை என்னிடம் கொடுத்தார் ‘செந்தமிழ் — இதழைக் கவனித்து நடத்தும் பொறுப்பு இனி உங்களுடையது’ என்றும் அவர் கூறிய போது தான் என்னை அழைத்த காரணமே எனக்கு விளங்கிறது. ஒரு கணம் அதிர்ந்து போனேன். 1901-ஆம் ஆண்டு பாலவுநத்தம் ஜீன்தார் பாண்டித் துரைத் தேவரால் தொடங்கப் பெற்றது இதழ் சேது மன்னர் அவையில் சிறப்பிடம் பெற்றிருந்த டா. ராகவையங்காரர், மு. ராகவையங்காரர் போன்ற இருமொழிப் புலவர்களால். நடத்தப் பெற்ற பாரம்பரியத்தை உடையது. அதற்கென்று ஒரு மரபும் சிவதி-யும், பங்கும் கொண்டது அதனை நடத்துவதில் அச்சம் உடனடைன்றாலும், வேண்டுகோளை மறுக்கவேண்டிய ஒன்று என்கிற இடம்-பட்ட பொறுப்பாளியர் பணியினை இப்படித் தான் என்றுக் கொண்டேன்.

தமிழிச் சங்கத்தின் செயலாளரே பதவி வழிப்பட்ட ஆசிரியராக இருப்பது ஒரு மரபு எனவே யான பொறுப்பு ஆசிரியராக இருந்து ஒவ்வொரு செத்தமிழையும் அச்கக்குக் கொண்டு வரும் வகை அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும். சங்கத்தின் என்கீசியிலும், இந்த இலக்கிய இதழினை மரபுகெட்டமல் வெளியிடுவதிலும்

எனக்கிருந்த ஆர்வம் அளவிடற்கரியது. இப்பணி கிட்டினால் நமக் கெள்ள ஆதாயம் என்றென்னும் வணிக நோக்கமின்றி திரிகாணத் துய்மையோடு இந்தப் பணியினை ஏற்றுக் கொண்ட யான் இதழின் எந்தப் பகுதியிலும் எனது பெயரைப் பொறுப்பாசிரியனாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. பல ஆண்டுகள் கழித்து நெருங்கிய நண்பர் ஒருவர் இதனைச் சுட்டிக் காட்டி உங்களுக்கு இது அடக்கமாகத் தோற்றிவாலும் இதனைப் பொறுப் பேற்று நடத்தினார் யார் என்னும் உண்மை தெரியாமல் போய்விடும் என்று கூறிய பிறகே ஒவ்வொரு இதழின் உட்பக்கத்திலும் பொறுப்பாசிரியன் என்று எனது பெயர் அச்சிடப்பட்டது.

பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பேற்றல் மிகவும் சிக்கவானது. இதழினை நடத்தும் நிறுவனத்துக்கும் ஆசிரியனுக்கும் வேறுபாடுகள் தோண்றிவிடும். நாணாலைப் போல் வளைந்து கொடுப்போரே ஆசிரியராக நெடுங்காலம் நிலைக்க முடியும் பண்டித நேரு வுடன் நெருங்கிப் பழகிய ராமாவு என்பார் இருபது ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்துப் பதினெண்து இதழ்களில் பணியாற்றியவர். அவரது அனுபவங்களைக் கூறும் ‘எனது வாள் போன்ற பேனா முனை’ என்னும் (The Pen as my Sword) ஆங்கில நூலில் இது பற்றிய மிகவும் சுவையான செய்திகளைக் காணலாம். டி. கே. மங்கேசர் இது பற்றி No, Never My Son என்று ஒரு நாவலே எழுதியள்ளார். குறிப்பிட்ட இலக்கிய வட்டத்துக்குள் உலவுகின்ற இதழ் தான் செந்தமிழ். கட்டைகளில் போட்டு விற்கப்படும் ஜனாஞ்சகமான இதழ் இல்லை. எனவே அளவிலும் போக்கிலும், பரிமாணத்திலும் வேறுபாடு இருந்தாலும், கவிதை கட்டுரைகளை வெளியிடும் ஒரு பொது நியதிக்குச் செந்துமிழும் உட்பட்டது தானே! இந்தப் பதினோரு ஆண்டுகளிலும் எந்தக் கட்டுரையினை வெளியிடலாம், எதனைத் திருத்தி அமைக்கலாம் எனும் எனது உரிமையில் தமிழ்ச் சங்கச் செயலாளர்கள் தலையிட்டதேயில்லை என்பதை மன்றிறைவோடு குறிப்பிட வேண்டும். என் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பதைவிட, அவ்வாறு பக்குவமாக நடந்து கொள்ளக் காரணமாக இருந்த அவர்களது பெருந்தன்மை பாராட்டுதற்குரியது. இந்நாளைய செயலாளர் அவர்களும், அஞ்சலில் வருகின்ற கட்டுரைகளைப் பார்த்து விட்டு பொறுப்பாசிரியர் பார்வைக்கு-கட்டுரை சிறப்பானதென்று கருதினால் வெளியிடலாம்’ என்னும் குறிப்புகளோடு அனுப்புவார்கள். அவ்வாறு அளிக்கப்பட்ட உரிமையினை நானும் தவறாகப் பயன்படுத்தியதில்லை

ஆழினும், கட்டுரையாளர்கள் நூலாசிரியர்களிடம் எனக்கு கிடைத்த அனுபவம் சுவையானது. தாம் எழுதிய கட்டுரையினைப் போட வேண்டும் என்று வற்புறுத்தியோரும், ஆங்காங்கு சிற்சில இடங்களை மாற்றி விட்டார்களே என்று வருந்தியோரும் இவருள் அடங்குவர். ஒரு நாள் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் என்னைச் சந்தித்தார் ஒரு கட்டுரையினைக் கொடுத்தார். மொழி இயலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இதழ்களிலே அது பரிசீலித்துப் பார்க்கப்படவேண்டியது. பேராசிரியரோ கட்டுரையைக் கொடுத்த மறுகணமே, ‘உங்கள் பத்திரிகைக்கு ஆயுட் சந்தா எவ்வளவு’ என்றார் அவரது நோக்கம் தெரிந்து விட்டது. இப்படிப் பேரம் பேசகின்ற பெருமகனாருக்குச் செந்தமிழின் பால் ஏற்பட்ட புதிய மோகத்தின் பொருள் புரிந்து விட்டது. கட்டுரை பத்திரமாகக் கொப்பில் தூங்கி விட்டு மீண்டும் அவருக்கே போய்விட்டது. மனிவாசகத்தின் முதற்பகுதியான போற்றித் திரு அகவஹுக்கு முரண்-பாடாளனும், மரபுக்கு மீறியதுமான ஒரு விளக்கத்தைத் திறனாய்வு என்ற பெயராலே வெளியிட வற்புறுத்தியோரும், எளிதில் விளங்கக் கூடிய மேற்கோருக்கும் அடிக்குறிப்புகளைக் கொண்டிருந்த சிற்சில கட்டுரைகளின் மேற்பூச்சுகளை அகற்றிய போது ஆத்திரப்பட்டோரும் இவருள் அடங்குவர்.

என்னுடைய மனச் சான்றுக்குப் பணிந்து இயன்ற வரையில் செந்தமிழ் இதழுக்கு ஏற்றம் தந்து பெருமை சேர்க்க வேண்டும் என்னும் தனியாத எனது பேரார்வத்தை யாரும் மறுக்க முடியாது

1982 ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரை-மில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களும் நகரமே விழாக் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றைய அரசியல் குழுநிலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சுற்றே புரக்கணித்திருத்தார்கள். இதனைப் பயண்படுத்திக் கொண்டு திநக்கியைச் சார்ந்த முத்த தமிழர் ‘பாண்டித் துரைத் தேவர் தொடங்கிய தமிழ்ச் சங்கம் செயலற்று விட்டதனால் புரட்சித் தலைவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவிக்கிறார்’ என்று மேடையில் பேசினார். மாறும் அரசியலுக்கேறபத் தன்னையே மாற்றிக் கொள்ளும் இந்த முதுகிழவர் வரலாற்றையே மறைக்கப் பார்த்த அந்நாட்களில் பத்திரிகை நிருபருங் ஒருவராக நானும் செயலாற்றிக் கொண்டிருந்து. தேன் எங்களில் ஏற்றதாழ ஐம்பதின்மருக்கு ஒரு பெருந்தையே ஒதுக்கியிருந்தார்கள். தொண்டனாக, பாதுகாவலனாகத் தலைவராக

திருந்து தமிழ் மனையக் காப்பாற்றிய தமிழ்ச்செல்கம் பூரக்கணிக்கப் படுவது பொறுக்க முடியவில்லை. நிருபர்கள் அடங்கிய அப்பேருந்தை என் கைவசமாக்கிக் கொண்டு ஒரு நாள் மாணவ தமிழ்ச் சுங்கத்தின் மூன் கொண்டு வந்து விட்டேன். முன்னரே கூறியிருந்ததை சுங்கச் செயலாளரால் அனைவருக்கும் தேநீர் வழங்கச் செய்து தமிழ்ச் சுங்கத்தைப் பழரிய சீறப்பு கட்டுரைகள் மஞ்சரி, கலைமகள், திணமனி, விதகட்டி போன்ற இடமிக்கில் வருமாறு கொட்டன். சுங்கச் செயலாளர் தனிய்பட்ட முறையில் என்னைப் பாராட்டியதை இன்றும் நினைவு கூடந்து மகிழ்ச்சிகளை அமெரிக்கச் செய்துத் துறையினரிடம் தொடர்பு கொண்டு நிலக்கத்திற்கிள்ளு பலதுறை நூல்களைப் பெற்றுள்ளேன். ஏதுகையால்தும் இன்றியாலமயாதவையும் ஆகிய அறிவியல் செய்திகள், மலையாஸப், வடமொழி, இந்தி, வங்காஸம் போன்ற பிறமொழி அறிஞர் பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கலைத்தகள், கட்டுரைகள், தமிழ் இலக்கியத்தைச் சீரிய நோக்கில் அனுவிச் சிந்திக்க வேகக்கும் புதுப்பமயான கட்டுரைகள் ஆகிய இவற்றை வெளியிட்டுள்ளேன் இவற்றுள் ஒன்றுமொ சென்ற ஆண்டு 'வாழும் கமிழ் உலகம்' என்றும் மாத தீகழ் செத்தமிழுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருந்தது.

நிலைமை இப்படியிருந்தும், என்னவிலே புரிந்து கொண்டு குந்த இந்தப் பணியிலும் குறை கண்டோர் உண்டு. கவரில் என்னாது சுவற்றில் என்று அச்சேறி விட்டதனால் அநந் தமிழே கெட்டு விட்டது என்று அங்கலராய்த் தோரும், நேரடியாக ஏதும் சொல்லாது பிறரைத் தூண்டி விட்டு எனது தகுதியை அவசியோரும், தனிப்பட்ட காழ்ச்சு உச்சியினால் வெந்து அடங்கியோரும் இவருள் அடங்குவர். இத்தகு பிடுங்களிலும் எனக்கு மனதிறைவைத் தருவது ஒன்றுண்டு. தமிழ்ச் சுங்கச் செயலாளர் அவர்கள் இத்தகு பறிக் சொல்லைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. என் பீது கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் பாசுமே ஆதற்குக் காரணம் ஆகும்

தமிழ்ப் பல்கலைக் கழக மொழி பெயர்ப்புத் துறையில் தலைவர்கள், போரசிரியனாகப் பொறுப்பிபற்றும் நிலையில் செந்தமிழூப் பேரவீக்காக்கும் ஆரியாப் பணியினை என்னால் தொடர்த்து செய்ய இயலாது என்பதை சுங்கச் செயலாளருக்குத் தெரிவித்தேன், எனது வேண்டுகொள்ள ஏற்று என்னை வாழ்த்தி விடை கொடுத்தார்கள். அவர்களுக்கும் அவர்களைப் போன்றே என்பால் அன்பு

கொண்ட தமிழ் சங்க ஆட்சிக் குழுவினருக்கும் குறிப்பாக திரு. தனிக்கோடி பாண்டியன், சங்கரபாண்டியன் ஆகிய பெருமக்களுக்கும் எனது உளங்களிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தமிழ் தனது பணியினைத் தொடரும். அதில் தடையில்லை வாசகர்கள் இதழோடு தொடர்பு கொண்டு நிறைக்குறைகளைச் சுட்டிக் காட்டி இதழின் வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும் என்ற வேண்டுகோளை முங் வைக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனது வேண்டுகோளுக்கு இணங்கி செந்தமிழின் சந்தாதார் ஆகிய தமிழ்ப் பெருமக்கட்டு எனது நன்றியும் வணக்கமும் உரியன்.

ஆங்கிலேயரிலும் நல்லவர்



இந்தியாவின் புராணங்கள் பரிசீக்கத்தக்கவை. அவற்றில் அறிவியல் தொடர்பு ஏதுமில்லை என்று ஏனைம் செய்தவர் மெக்காலே இவர் தான் இந்திய நாடெங்கனும் ஆங்கிலமே பயிற்று மொழியாதற்குக் காரணமாக இருந்தவர். இவருக்குச் சற்று முன்னதாகக் கல்கத்தாவிற்கு, வந்த வில்லியம் ஜோன்ஸ் அன்றைய உயர் நீதி மன்றத் தலைவர் இந்தியாவின் வேதங்களும், இதிகாசங்களும் நீதி நூல்களும் ஒலகமே பின்பற்றத்தக்கவை என்று பாராட்டியதோடன்றி அவற்றுள் சிலவற்றை ஆங்கிலத்திலும் பெயர்த்தவர். இத்தகு இலக்கியத் தொண்டு செய்வதற்கென்றே ஏழியாடிக் சொசைட்டி தொடங்கியவரும் இவரே மோனியர் வில்லியம்ஸ், எட்வின் ஆர்னல்டு போன்ற ஆங்கிலேயர்களும் இந்திய நாட்டின ஆண்மீக இலக்கியத்தினைத் தமது மொழியில் பெயர்த்தவர்கள். இவர்களை நினைவுகூர்வது நமது கடமையாகும்.

சாவே! சற்றுப் பொறுத்துக் கொள்!

அ. மறைமலையான்

சென்னை - ५

சாவே! சற்றுப் பொறுத்துக்கொள்! — என்
தந்திரம் எல்லாம் நிறுத்திக்கொள்!

சேவல் போலக் கூவுகிறேன்; — தமிழ்ச்
சிந்தனை வெளிச்செம் தூவுகின்றேன்;
நாவால் எழுத்தால் விழிப்புவிழா நிதம்
நடத்தி முடித்தபின் உணை அடைவேன்!
— சாவே அதுவரை பொறுத்துக்கொள்!

ஞாயிறு வானில் தூங்க வில்லை — அலை
நடனக் கடலும் தூங்கவில்லை
பாயும் காற்றும் தூங்கவில்லை — உணவைப்
படைக்கும் நிலமும் தூங்கவில்லை.

ஆயினும் மனிதன் தூங்குகிறான் — உண்ணமை
அறிவொளி இழுத்தே தூங்குகிறான்!
நோயாய்ச் சூழ்ந்த அவன் மட்டமை — இருள்
நொறுக்கி முடித்தபின் உணை அடைவேன்!
— சாவே அதுவரை பொறுத்துக்கொள்!

மரத்தின் பழத்தைச் சுவைத்துண்பான் — தன்
மனமோ பழுக்கும் குறியறியான்;
கருத்த முகிலின் மழைந்தனவான் — எழை
கண்ணீர் துடைக்கும் அருள்புறியான்.

நிறுத்திக் காட்டும் துலாக்கோல்போல் — என்றும்
நிற்கும் நேர்மை நெறிநடவான்;
கருத்துக் கருடனைத் திருத்துகின்ற — அறிவுக்
கடமை முடிந்தபின் உணை அடைவேன்!
— சாவே அதுவரை பொறுத்துக்கொள்!

விதைக்கும் காங்கள் வியர்வைமிலே — வயல்,
விளைச்சல் கொடுத்துப் பலன் என்ன?
பதுக்கும் வணிகர் பகற்கொள்ளை — தரும்
பயங்கர நோய்க்கு முடிவுண்டோ?

வதைக்கும் சுரண்டல் நரிமனிதர் — சதி
வலையை அறுத்தே அவர் திமிரைப்
புதைக்கும் வேலை முடிந்தபின்னே — நான்
புன்னைக் கிந்தி உணை அடைவேன்!
— சாவே அதுவரை பொறுத்துக்கொள்!

**STATEMENT ABOUT OWNERSHIP AND OTHER
PARTICULARS ABOUT SENTAMIL**

1. Place of Publication : Madurai
2. Periodicity of Publication : Quarterly
3. Printer's Name : Alavai Printers
: 153 G, North Veli Street.
Madurai —1
4. Nationality : Indian
5. Address : K. S. Kanthaswamy
33, Patchai Natchiamman
Koil Street, Madurai 1
6. Publisher's Name : N.S. Muthumalaichamy
B.A.B.L.,
7. Nationality : Indian
8. Address : 54, Tamil Sangam Road,
9. Editor's Name : N S. Muthumalaichamy
B A . B L . ,
10. Nationality : Indian
11. Address : 54, Tamil Sangam Road.
Madurai - 1.
12. Names and addresses of individuals who own the newspaper and partners or shareholders holding more than one percent of the total capital.
: Madurai Tamil Sangam.
: 54, Tamil Sangam Road,
: Madurai - 625 001

I, N.S. Mathumalichamy, hereby declare that the particulars given above are true to the best of my knowledge and belief.

25 - 3 - 1989
DATED :

Sd) N.S. MUTHUMALAICHAMY
SIGNATURE OF PUBLISHER

மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடுகள்

1.	மதுரைத் தமிழ்ச்சங்க வரலாறு	12-00
2.	பன்னாற்றிரட்டு	5-00
3.	தமிழ்ச் சொல்லகராதி	25-00
4.	மாறனலங்காரம் (பொருள்ளணியியலுரை)	5-00
5.	பெருந்தொகை (முதல் 50 பாடங்கள் மூலமும் உரையும்)	2-00
6.	குருக்கமான்மியம்	10-00
7.	டி.சி. ஸ்ரீநிவாசய்யங்கார் நினைவு மலர்	1-00
8.	பெருந்தொகை	15-00
9.	செந்தமிழ்த் தொகுதி அட்டவணைக் குறிப்பு	5-00
10.	செந்தமிழ்த் தொகுப்பு (ஒர் ஆண்டு)	10-00
11.	கோவை, கலம்பக நூல்கள்	12-00
1.	மாறனகப் பொருளும் திருப்பதிக் கோவையும்	
2.	மதுரை முழுமணிக் கோவை	
3.	சிராமலைக்கோவை	
4.	கலசைக் கோவை	
5.	திருக்கலம்பகம் (மூலமும் உரையும்)	
6.	திருவருணைக் கலம்பாம்	
7.	குருமொழி வினாவிடை	
12.	உலா நூல்கள்	10-00
1.	திருவாருருலா	
2.	திருச்சிறு புலியூர் உலா	
3.	விக்கிரம சோழனுலா	
4.	கடம்பர் கோவில் உலா	
5.	தேவையுலா	
6.	புலவராற்றுப்படை	
13.	பாமாலை நூல்கள்	12-00
1.	திருப்பணிமாலை	
2.	சூடிக்கொடுத்த நாச்சியார் தோத்திரப் பாமாலை (மூலமும் உரையும்)	
3.	திருக்குற்றாலமாலை	
4.	திருப்புல்லாணிமாலை	
5.	திணைமாலை நூற்றைம்பது (மூலமும் உரையும்)	
6.	கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை	
7.	கலவசைச் சிலேடை வெண்பர	
8.	திருவரூர் நான்மணிமாலை (மூலமும் உரையும்)	

14. இலக்கிய நூல்கள்

12-00

1. ஸுமுத்தொள்ளாயிரச் செய்யுள்
2. ஐந்தினையைப்பது
3. திருநூற்றந்தாதி (மூலமும் உரையும்)
4. பழமொழி (மூலமும் உரையும்)
5. சங்கர தயினார்கோவில் அந்தாதி
6. திருத்தனிகைத் திருவிருத்தம்
7. நான்மணிக் கடிகை (மூலமும் உரையும்)

15. திலக்கண நூல்கள்

5-00

1. அரும்பொருள் விளக்க நிகண்டு
2. பன்னிரு பாட்டியல்
3. அநுமான விளக்கம்

16. மந்திர பஞ்சஶதாங்

6.50

1. மநிஷா பஞ்சகம்
2. ஞானாமிர்தக் கட்டளை
3. அட்டாங்க யோகக் குறள்
4. இராமோதந்தம்

★ ★ ★

செந்தமிழ்

அறிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய இவ்விதம் ஆண்டுக்கு நான்குமுறை வெளியிடப்பெறுவது. ஆண்டுச் சந்தா ரூ 8-00- செந்தமிழைக் கண்ணுறும் தமிழ்ப்பகள் சந்தாதாராகச் சேர்ந்து பிறரையும் சந்தாதாராகச் சேர்த் தூண்டி இதழின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு :

1. புத்தகங்கள் வேண்டுவோர், தேவைக்கு எழுதும் பொழுது 25 விழுக்காடு முன் பணம் அனுப்ப வேண்டும். பாக்கித் தொகைக்கு நூல்கள் வி.பி.பி. மூலம் அனுப்பப்படும்.
2. விற்பனையாளர்களுக்கும், நூலகத்திற்கும் 15 விழுக்காடு கழிவு கொடுக்கப்படும்.
3. நூல்கள் அனுப்புவதற்கான செலவுகளை வாங்குபவரே ஏத்க வேண்டும்.

செயலாளர்
மதுரைத் தமிழ்ச் சங்கம்
மதுரை-1